

வினாக்கள்

ஆசிரியர் : போய்டி & ஜீவா





புநகர் பொன்னியர் கம்பனியின் புதிய படைப்பு

74 யூன் 27, 28

பம்பலப்பிட்டி சால்வதீ மண்டபத்தில்



(ஒர் இளம் தமிழ்களின் உண்ணமக் கடத)

புதிய ரசனையோடு நெறிப்படுத்தியுள்ளார்
‘கலைத் தென்றல்’ வரணியூரான்.

தயாரிப்பு :- வேலனை விரசிங்கம்

எஸ். சின்னத்துரை பிறதர்ஸ்

கே கே எஸ். வீதி.

யாழ்ப்பாணம்.

அரிட்டிஷல் சிலோன் கோப்பறேஷன் லிமிடெட்டிஷன்
விற்யோகஸ்தர்கள்

உற்பத்தியாளர்

விம்புப் பாவணைக்கான சவர்க்காரங்கள், வாசனைக் கவர்க்காரங்கள், கிருமி நாசினிகள், வாசனைப் பவுடர்கள், சுமையலுக்குங்க என்னைய் வகைகள், மாட்டு — கோழித்திலீ வகைகள்

விற்யோகஸ்தர்கள் :

அரெட் வகைகள், ஓடிக்கொலோன், தியனைக்கும் கருவிகள்.

Distributors for:

J. L. MORISON SON & JONES (CEYLON) LTD.

‘ஆங்கல் பாநுகல் சீத்திரம்-கவி
யாத்திய ஜெயகலைல்-2என்னம்
ஈடுபடுவென்றும் நடப்பவர்-நேர்
ஈனாலில்கண்டுதூதுள்ளவார்’



ஒன்பதாவது ஒண்டு

ஜூலை 1974 75

10-வது ஆண்டு மலர்

அடுத்த இதழ் மல்லிகையின் பத்தாவது ஆண்டு மலராகத் தயாராகி வருகின்றது. சம கால இலக்கியப் பிரச்சினைகள் பல நம் முன்னால் தேங்கிக் கிடக்கின்றன. அத்தகைய பிரச்சினைகளை நாம் பற்றியும் மனந் திறந்து விவாதிக்க - எடுத்துச் சொல்ல - ஆக்கழுப்புமாற் மழிமுறைகளில் அதற்குச் சரியான தீர்வு மார்க் கத்தைத் தேடிக் கொள்ள இம் மலரைச் சுகலரும் ஒரு பொது மேடையாகப் பயன்படுத்த வேண்டுமென்றே விரும்புகின்றோம்.

மலர் மிகக் காத்திரமாகவும் பொலிவாகவும் உள்ளடக்கச் சிறப்பு மிக்கதாகவும் அமைய இருக்கின்றது.

மலரின் விலை ரூபா இரண்டு; சந்தாதாரர்கள் இந்த இதழுக்குத் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். அல்லது அவர்களது சந்தாவில் மலரின் விலை கணக்குவைத்துக் கழிக்கப்படும்.

— ஆசிரியர்

மனக்கும் ‘மல்லிகை’
கதை, பெயர்,
கவிதை, கட்டுரை,
கருத்து
எல்லாம் ஆக்கியோர்
தனித்துவம்;
பொறுப்பும் அவரே;

மல்லிகை

ஆசிரியர் பொய்ணிக் ஜீவ
234-A கே.கே.எஸ் வீதி
யாழ்ப்பாணம்
(இலங்கை)

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கூட்டுறை

தமிழ்
சிங்கள்
எழுத்தாளர்
மாநாடு



அண்மையில்
பிரமாண்டமாக

கொழும்பில் நடைபெறும்

- சிங்கள - தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஸ்தாபனங்களின் பேராதரவு இதற்கு உண்டு.
- பிரபல தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் பங்குபற்றுவர்.
- ஐஞ்சிப்பதியும், ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு எழுத்தாளன், ஆகியோரும் திறந்து வைப்பார்கள்.
- தேசிய ஒருமைப்பாட்டுக்கான தேவையை வலியுறுத்துவதுடன் வழிகாட்டும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
- தமிழ் - சிங்கள இலக்கியங்களை பரஸ்பரம் அறிமுகப்படுத்துப் படுத்துக்கைகள் இடம்பெறும்.
- தமிழ் - சிங்கள கவிஞர்கள் பங்குபற்றும் கவியரங்கு நடைபெறும்.
- தமிழ் - சிங்கள கலைஞர்கள் கலெக்டாக கலந்துகொள்ளும் (நாட்டிய நாடகம்) கலாநிச்சல் சிகிளில் ஒன்று.
- பொதுக் கூட்டம்.
- ஒருமைப்பாட்டு வேண்டுகோள்.
(எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும்).
- தேசிய ஒருமைப்பாட்டுத் திட்டம்.
- தமிழ் - சிங்கள இலக்கிய உறவுத் திட்டம்.



கச்தீவு—

சமாதானத் தீர்வும் நல்லினக்கழும்

ஒரு மகத்தான சாதனை!

இலங்கை - இந்தியப் பாரம்பரியமான நட்புறவு, நல்லெண்ணம், பரஸ்பரம் புரிந்து கொள்ளும் உறவு நிலைக்கே ஒரு சவாலாகவும், நீண்ட கால எல்லைப் பிரச்சினையின் கீக்கல் மிகுந்த ஒரு கடல் திட்டாகவும் இருந்து வந்துள்ள கச்தீவுப் பிரச்சினை, இரு பிரதமர்களின்றும் சக்தி மிகுந்த இராஜத்திர நடவடிக்கை மூலமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை காரணமாகவும் உச்சகட்ட சாணக்கிய தந்திர அணுகு முறைக்கு ஏற்பாவும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தீர்க்கப்பட்டுள்ளதையிட்டு இரு நாடுகளிலும் வதியும் நல்லெண்ணமும் சமாதானத்தை விரும்பும் மனப் பக்கு வழும் கொண்ட மக்கள் பெருங் கூட்டம் மகிழ்ச்சிப் பெருமிதத் தூடன் வரவேற்றுக் குதுகவிக்கின்றது: இரு பிரதமர்களையும் மனமார வாழ்த்துகின்றது.

கச்தீவு ஒப்பந்தம், இந்த நாட்டுக்கு வெற்றி அல்லது பாரதத் திரு நாட்டுக்குத் தோல்வி என்ற வெற்றி—தோல்விப் பிரச்சினையாக இதை நாம் கணித்துப் பார்க்க விரும்பவில்லை.

இந்திய—இலங்கைத் திரு நாடுகள் இரண்டுக்குமே இது ஒரு மகத்தான வெற்றி என்றே நாம் கருதுகின்றோம்.

இரண்டு நாடுகளிலும் உள்ள பிற்போக்குக் கூட்டங்கள், இனவாதிகள், பிரிவினைச் சக்திகள் கச்தீவுப் பிரச்சினையை முன் வைத்து, பாரம்பரியத் தொன்மை மிக்க நட்புறவு கொண்ட இரு சோதர நாடுகளையும் பிரித்து வைத்துத் தமது திருவினையாடல்களைப் புரியலாம் என என்னிக் காரியமாற்றி வந்துள்ளன. இந்தக் கச்தீவை வைத்து அதை ஒரு சர்வதேச — உள் நாட்டுப் பெரும் பிரச்சினையாக்கி, உலகப் பெரும் ஏகாதிபத்திய சக்திகளை மறைமுகமாக இதில் தலையிட வைத்து — காஷ்மீர் போல இப்பிரச்சினையையும் இழுத்ததிட்டதுக் குட்டை குழப்பலாம் ஓன் ந்தத்து ய சக்திகள் மனப்பால் குடித்து வந்தன.

இரு நாட்டுப் பிரதமர்களின்தும் மிகப் புத்திசாலித்தனமான இந்தத் தீர்வு நடவடிக்கை அவர்களின்து திட்டத்தையே சீர்குலைத்து விட்டதுடன் இரு நாட்டு மக்களையும் மேலும் மேலும் நட்புறவால் இணைக்கக் கூடிய நெருக்கத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

இந்தச் சிறு திவைப் பற்றிய நெருக்கடியான நிலைமை தீர்க்கப்படாமலே மேலும் மேலும் இரு நாடுகளின்தும் உறவுகள் சீர்குலைந்து போனால் இந்து மா சமுத்திரத்தில் சமாதானம் நிலைகொள்ளாது, இன்னும் இரு நாடுகளுக்கும் துவேஷுத்தை உருக்கூட்டி, தமது ஏகபோக உலகக் கரண்டலுக்கு ஆசிய நாடுகளைத் தனமாக மேலும் மேலும் பயன்படுத்தலாம் என்ற ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு இந்தச் சமாதானத் தீர்வு மரண அடி கொடுத்து விட்டது. அவர்களின்து உள்நாட்டு ஏஜன்டுகள் குய்யோ முறையோ எனக் கூப்பாடு போடத் தொடங்கியுள்ளனர்.

சகோதர நாடுகளுக்கிடையே தோன்றும் எல்லைப் பிரச்சினைகள், பக்கத்துப் பக்கத்து எல்லைகளில் ஏற்படும் சிக்கல்கள், கருத்து முரண்பாடுகளை ராணுவபாலத்தைக் கொண்டல்ல, நேசபூர்வமாகக் கலந்து பேசி, ஒரு சுமுக முடிவுக்கு வர முடியும் என்பதை இலங்கை — இந்திய நாடுகள் யதார்த்தபூர்வமாக உலகிற்குத் தமது செயல் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளதையும் உலக சமாதான விரும்பிகள் பூரண மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடுகின்றனர்.

எதிர் காலத்தில் ஆசிய நாடுகள் தமது வெளி விவகாரப் பிரச்சினைகளை இப்படி அனுகித் தீர்ப்பது தமக்கு மாத்திரமல்ல, உலகத்திற்கே நல்லது என்பதைத் தமது தீர்க்கதற்செனச் செயல் கள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளதற்காக ஆசிய நாட்டு மக்கள் அனைவருமே இந்த இரு பிரதமர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.

தன்னலம் விரும்பிகளும் சந்தர்ப்பவாதிகளும் இன வெறியர் களும் சீர்குலைவாளர்களும் பிறபோக்காளர்களும் அந்திய ஏஜன்டு ஒருவேளை இப்பிரச்சினையை வைத்து நாட்டு மக்களைக் குட்டை குழப்ப முயற்சிக்கலாம்.

இந்த நியாயத் தீர்வின் மகத்தான் சாதனைப் பெறு பேறுகளை அறிய நாம் நீண்ட நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை. கூடிய சீக்கிரம் இதன் சர்வதேசப் பெறுமானம் — மதிய்பு — கௌரவம் ஆகியவைகளை நமது இரண்டு நாடுகளிலும் உள்ள முறபோக்கு இயக்கங்களைச் சேர்ந்த மக்கள் உணரத்தான் போன்றனர் — அதன் அறுவடையை அனுபவிக்கத்தான் இருக்கின்றனர்.

இதில் எந்த நாடு வென்றது; எந்தத் தேசம் தோற்றது என்ற லாப நஷ்டக் கணக்கை நாம் பார்க்கவில்லை.

இரண்டு நாடுகளில் வாழும் சமாதானம் விரும்பும் பாரம் பரியம் மிக்க மகத்தான் மக்கள் பரம்பரையின் பொது வெற்றி தான் இது என உறுதியாக நம்புகின்றோம் நாம்!



வெள்ளி விழா

யாழ்ப்பானை மாநகராட்சி மன்றத்தின் வெற்றிவிழா இம் மாத ஆரம்பத்தில் மிதக் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கின்றது. 6 தொடக்கம் 14-ந் திங்கி வரை ஒருவார காலம் இக் கோலாகல விழா பல உவகையூட்டும் கலாசார, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் நடைபெறப் போகின்றது.

இலங்கையின் இரண்டாவது பெரிய பட்டினமான யாழ்ப்பானம் கடந்த கால் நூற்றுண்டு காலத்தில் எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. இலங்கையின் மிகத் துப்புரவான பட்டினம் என்ற பெருமையைச் சமீப காலத்தில் பெற்றுத் திகழும் பட்டினம் யாழ் நகரேதான்.

திறந்த வெளியரங்கு, நூல் நிலையம், ஸ்ரேடியம், பூங்கா ஆடியவை பட்டினத்தின் சிறப்பம்சங்களில் ஒரு — சில.

யாழ் முதல்வர் துரையப்பா அவர்கள் கடந்த காலங்களில் பட்டினம் முன்னேறுவதற்காகச் செய்து வரும் ஆக்கபூர்வமான செயல்களை யாரும் அலட்சியம் செய்துவிட முடியாது.

‘மக்கள் மேயர்’ என்ற பட்டத்தை மக்களின் அபிமானத்தின் பேரில் பெற்றுக் கொண்டுள்ள துரையப்பா அவர்கள் தேனீயப் போல, மிகச் சுறுசறுப்புடன் இயங்கிவருவது யாழ்ப்பானை முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாகும்.

வெற்றி மாக் கொண்டாடும் யாழ்ப்பானம், வருங் காலத்தில் இன்னும் இன்னும் சிறப்பாக முன்னேறும் என்பதற்கு அறிகுறிகள் இன்று மிகத் துலாம்பரமாகத் தெரிகின்றன.

பாரம்பரியமிக்க பழும் பெரும் பிரதேசத்தின் முக்கிய நகராக விளங்கும் யாழ்ப்பானை நகர் இன்று புதிய பொலிவுடன் திகழுகின்றது.

ஒங்கள் குருத்து



சென்ற ஜனன் மாத மல்லிகை இதழ் படித்தேன். எனக்கு பரிபூரண திருப்தி இல்லை என்றபோதிலும்கூட, உங்களின் பணி யைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நமக்கு ரஷ்ய, இந்திய, ஆங்கில, அமெரிக்க இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புக்க ஓல்லாம் தெரியும் ஆனால் நாமது சகோதரச் சிங்கள மக்களின் நித்தனைகளை நாம் இதுவரையும் அறிந்து வைத்திருக்காமல் போனது எவ்வளவு துரதிர்ஷ்டம். எவர் என்னதான் சொன்னாலும் நாமும் அவர்களும் காலாதிகாலமாக இந்த மன்னில் ஒன்றாகத் தான் வாழப்போகின்றோம். எனவே ஒரு பெரிய தேசிய இனத் தைச் சேர்ந்த மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை ஆகியவற்றைப்பற்றித் தெரிந்துகொள்ளாமல் நாம் வாழ்வதானால் அது நமக்கு எத்தனை பெரிய நட்டம்! அது மட்டுமல்ல, வளர்ந்துவரும் ஈழத்துத் தமிழ் நலீன இலக்கிய வளர்ச்சிக்கூட்டுறவாய்விமுந்ததாகவே இருக்கும் என்பது என்னம்.

ஜனன் இதழைச் சாவகாசமாகப் படித்துப் பார்க்கும்பொழுது எத்தனையோ அரிய தகவல்களை நான் அறியக்கூடியதாக இருக்கின்றது. பல்கலைக் கழக மாணவர்களுக்கும் தமிழக இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்தத் தகவல்கள் பெரிதும் உதவிகரமாக அமையும் என்றும் நான் நம்புகின்றேன்.

உங்களது சிரமங்கள் எனக்குத் தெரியாத ஒன்றல்ல. இருந்தும் தொடர்ந்தும் இந்த தேசிய ஒருமைப்பாட்டு இயக்கத்தை முன் வெடுத்துக்கொல்லுங்கள். ஏனெனில் தமிழர் -சிங்களர் -முஸ்லிம் கள் மத்தியில் அறியாமலும் - அறிந்துகொண்டும் - ஏற்பட்டுவிட்ட தப்பாயிப்பிராயங்களைக் களைந்து ஏறிவதற்கு இப்படியான ஆக்கப்புரவமான முயற்சிகள் பெரிதும் உதவும்.

சம கால அழக்குத் தனங்களான தூற்றல்களால் மல்லிகையின் அளப்பொய் தொண்டு மறைக்கப்பட்டாலும் காலம் நிச்சயமாக அதற்குரிய மதிப்பைத்து தந்தே தீரும் என்பதை என்போன்ற வர்கள் உள்பூர்வமாக நம்புகின்றோம்.

எதிர்காலம் மிகப் பிரகாசமாக நம்முன்னால் விரிந்து கீடகின்றது. தடம் தவறுமல் நடந்து செல்வோம்.

கொழும்பு - 11.

வ. ந. பராஜசிங்கம்.



ஒருமைப்பாட்டு இதழ் ஒய்யாரம் தான்!

நாங்கள் சிங்கள எழுத்தாளர்களைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்காவது சிங்கள வாசகர்கள் தமிழ் எழுத்தாளர்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்களா? நாங்கள் பெருமை பேசிக்கொள்ளாம். சிங்களக் கதைகளை நூற்றுக் கணக்கில் மொழி பெயர்த்து வெளியிட்டோம். எத்தனை கவிதைகள் தமிழ்மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டன? ஒரு கைவிரலிலேயே கணக்குப் பார்க்கக்கூடிய கதைகள் மட்டுமாவது மொழிபெயர்ப்பு நடந்திருக்கிறதா? ஒரு உண்மை. இன்று தமிழ் மக்கள் சிங்கள மொழியில் வல்லுநர்கள் ஆகி வருகிறார்கள். அதுமாதிரி சிங்கள எழுத்தாளர்கள் ஆகவில்லை. எனவே மாற்றம் நடக்கவில்லை. இதுதான் உண்மை ஆகவே நாம் ஏன் ஒருவழிப்பாதையாக இப்படி நடக்கவேண்டும்?

திஸ்பனீ.

க சிட்டினாசாமி.



இக் கடிதத்தில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. இருந்தும் இன்றைய சகோதரச் சிங்கள எழுத்தாளர்கள் பலர் இந்தக் குறைபாட்டை உணர்ந்து, தமிழ்ச் சிறுக்கைகளைச் சிங்களத்தில் மொழி பெயர்க்க ஆவன செய்து வருகின்றனர். ‘ஜனருசிய’ என்ற மாதமிருமுறை இலக்கிய இதழ், தனது அடுத்த இதழை சிங்கள — தமிழ் எழுத்தாளர் ஒருமைப்பாட்டு இதழாக வெளியிட முன் வந்து ஆவன செய்கின்றது. தமிழ் — சிங்கள மொழிப் பயிற்சி உள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.

— ஆசிரியர்.



தமிழ், சிங்கள எழுத்தாளர் ஒருமைப்பாட்டு இதழ் கண்டேன். ஈழத்து இலக்கியவுக்கில் ‘மல்லிகை’ இந்த இதழும் ஒன்றுக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. சிங்களம் தெரியாத தமிழ் எழுத்தாளர்களுக்கு சிங்கள இலக்கியத்தை அறி முகப் படுத்திய பெருமை மல்லிகைக்கருச் சாரும். ‘நவீன சிங்கள முன்னேடிகள் சிலர்’ என்ற தலைப்பில் அமைந்த அறிமுகங்களும், ‘சிங்கள சிறுக்கதை ஆசிரியர்கள்’ என்ற கட்டுரையும் சிங்கள இலக்கிய ஆசிரியர்களை அறிய உதவியாய் இருந்தது. சிங்கள கலை, இலக்கியப் போக்கினை அறியாத தமிழ் எழுத்தாளர்களுக்கு எஸ். எம். ஜே. பைஸ்தீனின் கட்டுரையும், எம். எச். எம். சம்வின் மொழிபெயர்ப்புக் கட்டுரையும் அறிய வாய்ப்பு அளித்தன. ஆனால்

ஒரு குறை! அதாவது, மல்லிகையில் சிங்கள கவிஞர்களின் கவி தைகளை மொழிபெயர்த்துத் தரவில்லை ஏன்?

கொழும்பு - 14.

ர. கே. ரஸாக்



இட்டிடப் படம்:

புஷ்கின்

175-வது ஆண்டு நூபகமாக

நம்பிக்கை கொள்வீர் நண்பர்களே எழுந்திடும் கண்கவர் இன்ப தாரரை எழுந்திடும் ரஷ்ய துயில் நீங்கி எதேச்சாதிகாரம் தகர்ந்த துகள்களில் எங்கள் நாமங்கள் பதிவாகும்.

ஒருமைப்பாட்டு இதழ் கண்டேன். அரிய தகவல்கள். பாது காப்பாக வைத்திருக்கத் தக்கதோர் இதழ். சிங்கள இலக்கியத் தில் அடிப்படைத் தகவல்களையும் இன்றைய — முன்னைய எழுத் தாகர்களின் இலக்கியப் பங்களிப்புக்களையும் மிகத் தெளிவாக நம்மைப் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளத் தக்கதான் ஒரு கையேடு சென்ற ஜான் இதழ் என்றே சொல்லத் தோன்று கின்றது.

இன்றைய தமிழ் இலக்கியத் துறையில் பால் உணர்ச்சி மிகைப்படுத்தல்கள், மேல் மத்தியதர வர்க்கத்தினது நாகரிகம் என்ற போர்வையில் வெளிவரும் குரங்காட்டங்கள், பட்டின நாகரிகப் பையன்களின் விசித்திர மன வக்கரிப்புக்கள் எல்லாம் வெளிவந்து மக்களின் கவனத்தையே பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி அவர்களைச் சிந்திக்க முடியாமல் தடுமாற்றமுற வைக்கும் இலட்சக் கணக்காக விலை போகும் சஞ்சிகையுக்கத்தில், மல்லிகை போன்ற அடக்கமான ஒரு சஞ்சிகை மிகப் பெறுமதி வாய்ந்த இலக்கிய சேவை செய்வதையிட்டு இலங்கையன் என்ற முறையில் பெருமையடைகின்றேன்.

மல்லிகையின் இந்தப் பொது நோக்குக்கு எதிரானவர்கள் இன்று எம்மிடையே இல்லாமல் இல்லை. காலம் களிந்து வரும் பொழுது இன்று மல்லிகையின் இலக்கியப் பங்களிப்பைத் தூற்று பவர்களே போற்றுவார்கள் என்பது நிச்சயம்.

கிளிநொச்சி.

கே. எம். சுப்பிரமணியம்



தமிழ் — சிங்கள எழுத்தாளரின் தேசிய ஒருமைப்பாட்டு இதழ் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தேன். எத்தனையோ நெருக்கடிகளுக்கும் பல இடைஞ்சல்களுக்கு மத்தியில் இப்படி ஒரு இலக்கியத் தரமான மலரை வெளியிட்டது பாராட்டுக்குரியது மட்டுமல்ல புதுமையுங் கூட.

இந்த வகையில் மல்லிகைக்கு நிகர் மல்லிகைதான். மட்டக்களப்பு.

தமிழ்யா தேவதாஸ்

பாத்தும்மா

வயலுக்குப் போகிறுள்!

கொட்டிடும் வெயிலில் அந்த
கொடுமைக்குச் சிறிது மஞ்சா
எட்டியே நடந்து செல்லும்
எதிர்லீட்டுப் பாத்தும்மாவை
'பெட்டி பாய்டனே
எங்கே புறப்பட்டாய்'
யென்று கேட்க
'வட்டைக்கு' என்று சொன்னான்
வாழ்த்துக்கள் என்றேன் நானும்.

பெண்களை வெளியில் காணவு
பெரும்பிழை என்று
சொல்வோர்
கண்களில் பட்டபோது
கன்னிப்பெண் அந்தோ! என்று
உன்னிலை பற்றியந்த உலோடிகள்
சொன்ன வார்த்தை
இன்னும்தான் நெஞ்சுக்குள்ளே
என்னுமோ செய்யுதம்மா!

பத்துநாள் வீட்டுக்குள்ளே
பசியுடன் நீ கிடந்து
செத்ததை அறிந்தபோதும்
சிறிதுமே உண்ணைப் பாரா(து)
எத்தனை புளியப்பங்கள்
இவர்விட்டார் மேலும் மேலும்
மொத்தினார் ஆனால் உன்றன்
முகத்தினைப் பார்த்தாரில்லை!

இன்று நீ வயலுக்குள்ளே
ஏடுத்தடி வைத்து வாழ்வை
கொண்டோட முயலும் போது
அறுக்கிடுகின்றூர் வந்துகுன்றிய
தெங்கள் மானம் குலத்துக்கே
ஈன மாகும்
என்றவர் பேசுகின்றூர்
இவர்களை நம்பாதே
போ!

உள்ளத்தில் ஒன்றும் வாயில்
உரைப்பது வேறுமாக
பள்ளத்துக் குள்ளேன்
எம்மைபாவிகள் வீழ்த்திவிட்டார்
துள்ளியெம் மாதரெல்லாம்
தொழில்
செய்ய முனையும்போதே
வள்ளலாய் இல்லையெனும்
வாழலாம்
வறுமை ஓடும்..

எத்தனை ஆண்டாய் மாதர்
இவர்களின் சட்டத்தாலே
செத்துக் கொண்டிருக்க வேண்டும்? சரியதைப்
பார்ப்போ மென்று
பொத்துக் கொண்டின்று நீயும்
புறப்பட்டு விட்டாய்? நன்று!
கத்துவோ ரெல்லாம் உன்றன்
கஷ்டத்தை
அறிவாரா போ!

— அன்பு முகையதீன்



உங்களைப்போல் இருவர்

குணசேன வித்தான்

சிங்களாக்கதை

மு. கனசுராஜன்

இயசிரி இரண்டாம் ஒழுங்கையில் வாடகை அறைக்கு வந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. ‘சிற்றி’ அச்சகத்திலிருந்து வேலை முடிந்து, அறைக்குத் திரும்பும் அவன் தெருவோர குழாய் நீரில் முகம் கழுவிலிட்டு வந்து, சாக்குக் கட்டிலைத் தட்டிப் போட்டு ஜன்னல்ருகே படுத்தால் அந்த ஒழுங்கையையும், தன்னீர்க் குழாயையும் நன்றாகப் பார்க்கலாம்.

அந்த அறையின் சொந்தக்காரியைத் தவிர அங்கு வேறு யாரையும் அவனுக்குத் தெரியாது. ஒழுங்கையும் இன்னமும் பரிசுசயமாகவில்லை. செல்லவைக்குறைத்து வாழுவேண்டுமே என்றில்லாவிட்டால் அவன் அந்தப்பக்கமே வந்திருக்கமாட்டான். ‘காலை முதல் மாலை வரையுள்ள நாற்றத்தைச் சுகித்துக்கொண்டு அங்குள்ள வரகள் எப்படித்தான் வாழ்கிறார்களே? குழாயடியிலுள்ள அசிங்கச் சேற்றில் கால் பட்டாலே நிச்சயம் நேராய் வந்துவிடுமென அவன் பயந்தான்.

வெளியே அருகில் வாளிச்சப்தம் கேட்டது.

‘இது நேற்றுக் கேட்ட அதே வாளிச் சப்தமாயிருந்தால், அந்தக் காட்சி எவ்வளவு ரம்யமான தாயிருக்கும்’ என்று அவன் நினைத்தான்.

சிவப்புச் சேலை கட்டிய அழகான அந்தப் பெண், அறையைக் கடந்து குழாயடிக்குப் போவதை இரண்டாவது தடவையாகக் கண்டான்டு

வாளியில் தன்னீரை நிறைத்துக் கொண்டு அவள் விரைந்து நடக்கத் தொடங்கி

ஞன். ஜயசிரி ஜன்னலை ஓட்டி நின்று பார்த்தாலும், அவள் வதையும் கவனித்ததாகவே தெரியவில்லை.

‘இந்த இளமங்கை யாரா யிருக்கும்? அவளின் நீண்டநாசி, கதுப்புக் கண்ணகள், கவர்ச்சிமிக்க மார்புகள், இன்மை பொங்கி வழியும் சைதக் கோள் வாவன்யம்’ எல்லாம் அவனுள் வண்ணச் சித்திரங்களைத் திட்டின.

‘நானே ஞாயிறு, பகவில் ஒழுங்கையில் நடமாடி அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்’

‘...கவியாணமாகாதவளாகவே இருக்க வேண்டும், சிகிரமான பெண்.....’

‘குழாயிடிக்கு வரும் ஆண், பெண்களின் பேச்கக்களையுராவது கேட்டால், அங்குள்ள பெண்களுக்குப் பண்பாடே இல்லையோ’ என்றே சந்தேகப்படுவார்கள். குடங்களிலும், வாளிகளிலும் தண்ணீர் பிடிக்கவரும் ஆணும், பெண்ணீர் பிடிக்கவரை ஒருவர் எவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொள்கிறார்கள். ‘அந்த’ அனுபவம் இந்த இளம் பெண்களுக்கும் இருக்கும் போலும். ஒழுங்கையிலுள்ள வாலிபர்களும், யுவதிகளும் கீழ்த்தரமான பாலுணர்வால் மட்டுமே உந்தப் பட்டவர்களா?’ என்றும் அவன் சந்தேகப்பட்டான். ‘இவரும் அப்படியானவள்தானே’ - என எண்ணினான். எப்படியானதும் ஒழுங்கையில் யாருக்குமே இல்லாத அழகும் இளமையும் அவளிடமிருந்தது. தினமும் காலையிலும், மாலையிலும் குழாயிடிக்கு வரும் அந்தச் சந்தரியிடம் எப்படியாவது உறவை

ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான்.

அதற்கு வருகில் வேண்டுமென்றே அவள் வாளியை ஆட்டி ஒஸப்படுத்தினான் என்றும் அவனுல் தீர்மானமாக நம்பமுடியவில்லை. இப்போது குழாயிடிக்குச் சென்ற அவள் துணிகளைக் கழுவத் தொடங்கினான். அவள் ஆடைகளைக் களைந்து விட்டு குளிக்கத் தொடங்குவாள் என நினைத்தான். ஆனால் அவளோ துணிகளை மட்டும் கழுவிக்கொண்டு வாளியை ஆட்டியபடியே போனான். அவளிடம் ஏதாவது பகிடி விடவேண்டுமென்று அவன் ஜன்னலுக்கு எழுந்துவந்தான். ஆனால் அவள் நெருங்க, நெருங்க அவனது அந்த ஆசையும் நொறுங்கிற்று. அப்படியான பகிடிகளை அவள் விரும்பாவிட்டான் அதன் பலன் அத்தனை நல்லதாயிருக்காதே.

அவளுக்கு எதுவும் கேட்காத தைப் போலச் சென்று ஆனால் எல்லாவற்றையும் தன் காதல நிடம் சொல்லியும் விடலாமல் வரா? அவளின் காதலன் எப்படியிருப்பானென ஜயசிரி கற்பித்துப் பார்த்தான். ‘மொட்டைக்கை பெணியனும், சாரமும் அணிந்து, கழுத்தில் கட்டங்களிட்ட கைகுட்டையைக் கட்டிக்கொண்டு அவன் பண்பாடில்லாத காட்டுமிராண்டியாயிருக்கிறேன்’

‘ஓய்பி! இந்த இடத்திலே நீவாலாட்ட எலாது தெரியுமா? வீணூச் மாட்டிக் கொள்ளாமல் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடு; இப்பவே சொல்லிட்டன், பிறகு என்ன நடக்குமோ தெரியாது’

‘இப்படி அவன் கூச்சவிட்டால், ஆனால் பெண்ணும்,

குழந்தை குட்டிகளுமாக எல் லோரூம் தனது அறையைச் சூழ்ந்து வேடிக்கை பார்த்தால் என்னைப் போன்ற ஒருவன் தற் கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஐயசிரி என்னிடுன்.

அவளைச் சந்தித்து, அவளிடம் பேசினால் மட்டுமே அப்படி யெல்லாம் நடக்கும். ஆனால் அறைக்குள்ளேயிருந்து ஜனன ஹாடாக அவளை ரசிப்பதில் தடையேதுமில்லை. ஜயசிரி சாக்குக் கட்டிலிற் திட்டந்தபடி வாளிச் சப்தம் கேட்கும்வகுர பத்திரிகை டடிக்கத் தொடங்கினான்.

அவளின் வீட்டைக் கண்டு பிடிப்பதற்காக, அவன் பல நாட்களாக அந்த ஒழுங்கையில் நடமாடிப் பார்த்தான். அப்பொது ஒரு வீட்டிலிருந்து ஒருத்தி காட்டிய சாடையின் அர்த்தம், வெகுதூரம் சென்ற பிறகே அவனுக்குப் புரிந்தது. கிராமத்தில் இருக்கும் போது நாகொட ஹிணி மாத்தயா சொன்னது ஞாபகம் வந்தது. கொழும்பு சேரிகளில் வாழும் தாசிகளைப் பற்றியும், அவர்கள் பற்பும் கொடிய நோய் பற்றியும் நாகொட ஹிணி மாத்தயா கூறியிருக்கிறார். அப்படியான ஒருத்தியின் உறவு ஏற்பட்டு விட்டால் வாழ்வே நரகமாகி விடும் என்றும் அவன் சொன்ன துண்டு. அந்த நோயால் சிலர் ஆஸ்பத்திரியில் படும் அவஸ்தையை அவன் விபரித்தபோது ஜயசிரியின் உள்ளம் நடுங்கிற்று. தன்குக்குச் சாடை காட்டிய அந்தப் பெண் ஒரு தாசியாயிருக்க வேண்டும் என்று நினைத்தபோது வந்த நோக்கத்தையே விட்டு விட்டு அவன் உடனே தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

முச்சிறைக்கும் களைப்பை ஆற்ற கட்டிலிற் சாய்ந்தபோதுதான் தான் ஒடிவந்திருப்பதை உணர்ந்தான்.

தான் தேடி அலையும் பெண் ஜூம் ஈடு அப்படியானவளென்றால்? அவளின் நடவடிக்கைகளால் அப்படியும் நினைக்க முடிய வில்லை.

அடுத்த நாளும் விசேஷ விழுமுறை என்பதால் பொருட் காட்சிச் சாலையைப் பார்க்கப் போகத் தீர்மானித்தான். சேவல்கள் கூவும்போதே எழுந்து அவசர அவசரமாகக் குழாய்டிக்குச் சென்று முகம் கழுவிக் கொண்டான். அப்படியிருந்தும் கக்கசுகளில் ஏற்கனவே ஆட்களிருந்தார்கள். குரியன் மேலெழும்பத் தொடங்கியபோது அவனும் பொறுளையை நோக்கி நடந்தான்.

காலை ஒன்பது மணிக்குப் பிறகே பொருட்காட்சிச் சாலையைத் திறப்பார்கள். எனவே மீண்டும் அறைக்குப் போய் ஒரு மணித்தியாலம் கழிந்து வரலாமென்று, வனுத்தமுல்லை பஸ் நிற்குமிடத்துக்குச் சென்றுள். அப்போது எதிர்ப் பக்கத்தில் நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய வளைக் கண்டதும் ஜயசிரிக்கு என்ன செய்வதென்று தமோற்றமாகப் போய்விட்டது.

கையில் ஒரு சிறுபையை வைத்திருந்த அவள் பூக்கள் அச்சுகிட்ட சேலையான்றை அணிந்திருந்தாள். பஸ் ஸி விருந்து இறங்கியவுடன் குடையை விரித்து, முகம் மறையக்கூடிய தரக, கண்ணைப்பத்திரியை நோக்கும்பாடுதயில் நடந்தாள். அவளுக்குத் துணையாக யாரும் வருகிறார்களா என்று அவதானிக்க முடியாதளவுக்குப் பாதையின் கிரு மருங்குகளும் பாத

சாரிகளால் நிறைந்திருந்தது. தான் உருவாக்கியிருந்த அந்த முரடவின் உருவம் தான் உடனே அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் கூட்டத்தில் அப்படியான ஒருவணைக் கண்டு பிடிக்க அவன் முயற்சித்தான். ஆனாலும் அப்படியொருவணைக் காணவில்லை.

விரைந்து சென்று அவளை முந்திக்கொண்டுபோய், பிறகு மெதுவாக நெருங்கி அவளை வெற்றிகொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டான். எனவே மீண்டும் திரும்பி அவளின் மெதுவான நடையைத் தொடர்ந்து சிறிது தூரம் சென்றுள்ளது. அன்னம்போன்ற அவளின்நடைக்கே அவனை இப்படிப் பைத்தியமாக்கும் ஆந்திரிருந்தால், ஒழுங்கையிலுள்ள ஏனைய இளைஞர்கள் வென்றிருப்பார்களா, தோற்றி ருப்பார்களா?

கண்ணஸ்பத்திரியை நோக்கிச் செல்லும் 'வாட் பளேஸ்' வழியில் சிறிது தூரம் நடந்த அவன் பஸ் தரிப்பில் நின்றான். சனக் கூட்டத்தில் தன்னை அவள் கண்டிருக்க மாட்டாளென நினைத்த அவன், அவன் போகும் பஸ்ஸிலேயே தானும் போவதற்காக நின்றான்.

பஸ்ஸில் நெரிசலாயிருந்தாலும் அவனும் ஐயசிரியும் ஏறிக் கொள்ள முடிந்தது. அவன் அமர்ந்த ஆசனத்தினருகே நின்றுகொண்ட அவன் கள்ளத்தனமாக அவளை ஆராயத் தொடங்கினான்.

'சிங்களப் பெண்ணையிருக்க முடியாது, ஆனாலும் அற்புதமான அழகு! இருபது வயது மிருக்காது'

கண்ணஸ்பத்திரிச் சந்தியில் பஸ் நின்றதும் இறங்கிய அவள்

ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தாள். பஸ்ஸிலிருக்கும் போது அவள் தன்னைப் பல தடவைகள் பார்த்திருப்பாளென அவன் எண்ணினால். விரைந்து நடந்து கொண்டிருந்த அவள் நாலைந்து தடவைகள் பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவள் இலவசமருந்து கொடுக்கும் பகுதிக்குச் சென்றாள். 'அவனுக்கு என்ன வருத்தம்?' உடனே அவனுக்கு ஹினி மாத்தயா கூறியது ஞாபகத்துக்கு வந்தது. 'இவனும் அப்படியான நோய்க்குத்தான் மருந்தெடுக்க வந்திருக்க வேண்டும். இந்த அழகின் வசிகரத்தில் எண்ணைப் போன்ற அப்பாவிகளைச் சிறைப்படுத்தி விடுகின்றீர்கள்.'

நோயாளிகளுக்கு இலக்கத் துண்டுகள் கொடுக்குமிடத்தை அடைந்த அவள் அதைப் பெற்றுக்கொண்டு, அருகிலிருந்த வாங்கில் அமர்ந்து ஐயசிரியைப் பார்த்தாள். இப்போது அவள் அவளில் எதையோ சந்தேகிக்கிறான் எனப் பட்டது.

'மருந்தெடுக்கத்தானே?'— துண்டு கொடுத்துக்கொண்டிருந்தவனின் இந்தக் கேள்விக்கு என்ன பதிலளிப்பது? 'ஆம்' என்றால், 'என்ன நோய் எனக்கேட்பான்; எனக்கு எந்த வருத்தமுமில்லை. அசிங்கமான நோய் எனக்கு வராது.

'இது வம்பளக்கும் இடம் மென்று நினைத்தீரா ஐசே. வருத்தக்காரருக்கு இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தைப் பாரும்'

இப்படிக் கத்திய, துண்டு கொடுப்பவனை முறைத் துப்பார்த்துவிட்டு அவன் அகன்றான். 'அந்த ஆள், வேறு சகாக்

களையும் கூட்டியபடி தன்னை இய் போது அவதானிப்பான்' என்றெண்ணிய ஜயசிரி திருப்பிப் பார்க்காமற் போய் 'பேக் ஹவுஸ்' (ஹோட்டலுக்குள்) நுழைந்தான்.

'பொறனைக்குப் போகும் பஸ்தரிப்பில் அவனுக்காகக் காத் திருக்க வேண்டும்; அவள் வந் திருப்பது வேறு ஏதாவது வருத் தத்துக்காயிருக்கும்'

பஸ்தரிப்பில் அவனுக்காக அவன், அரை மனித்தியாலத் திற்குமதிகமாகக் காத்திருந் தான். சிறிது நேரத்தில் அவன் சந்தியில் திரும்பி தன்னை நோக்கி வருவது தெரிந்தது. அவன் திருட்டுத்தனமாகக் கூச்சத் தோடு பார்த்தாலும் அவனோ அவனை நோக்கியே சிரித்த முகத்தோடு வந்துகொண்டிருந் தான்.

'கனநேரமாக பஸ் வரவில் லையா? அவளின் இனிய குரவில் அவன் மயங்கினான்.

'எத்தனையோ பஸ் கன் போயிற்று, எல்லாவற்றிலும் சனக்கூட்டம், ஆ! இதோ இன் ஞெரு பஸ். இதில் போகலாம்'

அவன் விரைந்து பஸ்ஸில் ஏறினான். தொடர்ந்து ஏறிய அவனுக்கும் அவளருகிலேயே இடம் கிடைத்தது.

தான் ஆசைக்கும், பயத் துக்குமிடையிற் தவிப்பட தடுணர்ந்தான். அவன் இரண்டு 'ரிக்கற்' ரூக்களை வாங்கி ஒன்றை அவளிடம் கொடுத்தான்.

'மிகவும் நன்றி. நீங்கள் எங்களின் ஒழுங்கையிலுள்ள அறையில்தானே இருக்கிறீர்கள்; தன்னீரள்ளப் போகும்போது அடிக்கடி கண்டிருக்கிறேன்'

'ஆம்! எனக்கும் உங்களை ரோபகமிருக்கு. மருந்தெடுக்கவா வத்தீர்கள்?'

'ஆமாம்! எனக்கல்ல கரவின் அக்காவுக்கு; ஓவ்வொரு கிழமையும் கரவின் அக்காவின் 'டயயில்' சுக்கு மருந்தெடுக்கநான்தான் வருவேன்'

'நான் வந்தது சமீபத்தில் தானே, எனக்கு கொழும்பைப் பற்றியே அதிகம் தெரியாது; அதுதான் கரவினைப் பற்றி தெரியவில்லை; கரவின் உங்களுக்குச் சொந்தமா?'

'இல்லை ஆனால் நான் அவர்களுடன்தான் இருக்கிறேன், அம்மா இறந்தபின் என்னைக் கரவின் அக்காவின் பாதுகாப்பில் அப்பா விட்டுவிட்டார்'

'புதுமையான அப்பாவாயிருக்கிறாரே' ஜயசிரிக்கு விசித்திரமாயிருந்தது. பஸ் இரண்டு படிடுடும்போது அவன் வெளியே வேடிக்கை பார்ப்பதைப்போல போசிக்கலானான்.

'கரவின் யார்? தாய் இறந்த பின் இவளை ஏன் அவளிடம் விடவேண்டும்?'

'வனத்தைக்குப் போகும் பஸ் நிற்கிறது. நான் போத்துமா?'

'சரி'

அவன் விரைந்து சென்றான். பொறனையில் வைத்தே அவளை மெலிபன் ஓட்டலுக்கு அழைத் துப்பேர்க வேண்டுமென எண்ணியிருந்தான். 'மெலிபனில் தேனீருந்திவிட்டு அவனுடனேயே வனத்தைக்குப் போயிருக்கலாம்'

'கரவின் அக்காவுக்கு இன்று சிறிது கடுமை' என்று பஸ்ஸிலையே அவன் கூறியிருந்தான்.

'கரவின் அக்கா என்பது யார்?' குழாய்டியில் வைத்து ரொமியோவிடம் விசாரித்தான் ஜயசிரி.

'சிவலைப் பெரேராவின் மனைவி'

'சிவலைப் பெரேரா என்றால்

'சிவலைப் பெரேராவைத் தெரியாதா? துறைமுகத்தில் வேலை சூசய்கிறுனே தொழிற் சங்கக்காரன் அவனுடைய மனைவி. அவனைப் போலவே அவனும் நல்ல மனுவி'

ஜயசிரி எதிர்பார்த்ததை விட அதிக விபரங்களைச் சொன்னான் அவன். அதில் அந்தப் பெண்ணைப்பற்றியும் எதிர்பார்த்தாலும், அவளைப்பற்றி விசாரிக்கவும் கூச்சப்பட்டான்.

'விரும்பினால் ஒரு நாளைக்கு சிவலைப் பெரேராவைப் பார்க்கப் போவோம்; அருமையான ஆள்'

'ஒரு லீவு நாளில் யோசிக்கலாம்'

'அந்த ஆளைஞர் ஒரு நிமிடம் கதைத்தாலும், நீங்கள் ஒரு வருடத்தில் தெரிந்துகொள்வதை விட அதிக விசயங்களைப் புரிந்து கொள்வீர்கள்'

ஒரு தகரப் பேணியில் தண்ணீரை நிறைத்துக் கொண்ட ரொமியேல் கக்கசை நோக்கி நடந்தான். அந்தப் பெண்வாளியை ஒசைப்படுத்திக் கொண்டு வரும் வேலை நெருங்குவதை ஜயசிரி உணர்ந்தான்.

நீண்ட நேரமாக குழாய்டியில் நின்றுவிட்டு, பின் அறைக்குப் போனான். அங்கும் ஜனனலருகே அரை மணித்தியாலம் வரை திண்ணுன். என்றாலும் அவள் வருவதற்கான வாளிச் சப்தம் கேட்பதாகவே இல்லை.

சிவலைப் பெரேராவைக் காணச் செல்லும் சாட்டில், அந்தப் பெண்ணைத் தேடிப் புறப்பட்ட அவன், சமீபத்திலேயே ஒரு குடிசையைக் கண்டுபிடுத்தான். அவனைக் கண்ட அவனும் ஜனனலாடாக எட்டிப் பார்த்தாள்.

'சிவலைப் பெரேராவின் வீடு எது?'

'இதுதான் வீடு, பெரேரா மாமா வேலைக்குப் போயிட்டார் கரவின் அக்கா இருக்கிற, உள்ளே வாருங்களேன்'

பிறகு நடுத்தர வயதைக் கடந்த ஒரு மெளிந்த மனுவி வந்து அவனுடன் கதைத்தாள். கருணையிக்க அவளின் பேச்சிலிருந்தே, ஜயசிரியின் சந்தேகமெல்லாம் அகன்றது.

'கமல் ஏதாவது குடிக்கக் கொண்டுவா'

'கமல் .. அழகான பெயர்' என்று அவன் நினைத்தான்.

'அவரை உங்களுக்குத் தெரியுமா? எப்போதுமே அவருக்குப் பொதுத் தொண்டுதான்; துறைமுகத்தில் எத்தனையோ சங்கங்களில் பதவி வகிக்கிறார்; இப்போது இந்த இடத்தையும் ஒழுங்கையில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்க வேண்டுமென்று தான் ஓய்ச்சலின்றி இரவு பகலாக ஒடித்தியிகிறார். இடத்துச் சொந்தக்காரரான டாக்டர், குண்டர்களை வைத்து இவரை மிரட்டிவிடலாமென நினைக்கிறார் ஆனால் என் கணவர் அப்படியான வேலைகளைக் கண்டுபயன்துவிடுபவர்கள்'

கரவின் அக்காவுடன் பேசும் போது, தன் ஊரில் யாரோ உறவினர்வீட்டிலிருப்பதைப் போலிருந்தது அவனுக்கு.

அதன் பின் அவள் கமலி
யைப்பற்றி விபரமாகச் சொன்னான். ‘கரவின் அக்கா என்னிட து விபரங்களையெல்லாம் சொல்லவேண்டும்?’ ‘தமிழ், நீங்கள் நேற்று கமலிக்கு ரிக்கற்ற எடுத்துக் கொடுத்ததாகச்

வியர்த்தமான வியர்வைத் துவிகள் — நெங்தல் நம்பி

வயல்களில் கதிர்கள் முற்றி வளர்ந்தன வியர்வைத் துவியால் கதிர்களும் வரம்பை மீறி கவிந்தன கதிரின் ஒலியால்

கைகளில் வளையல் குலுங்க கதிர்களைச் சீவிக் குவித்த கண்ணியர் மேனி யெல்லாம் கரைந்தன வியர்வைத் துவியால்

முடைகள் நெல்லால் நிறைந்து முதலாளி வீட்டில் பதுங்க வியர்வையை வீணுய்த் தந்த விவசாயி விதியை நொந்தான்

விதியையே நொந்து கொண்டு விரக்தியில் வாழ்ந் திடாமல் மதியினால் மாற்றம் காணும் மனத்திடன் கொள்ளல்வேண்டும்

சொன்னான்’ என்று கரவின் அக்காவே தொடர்ந்தாள்—

‘நமக்கென்ன சாதியும் சமயமும் தமிழிஃ இந்த மன்னேடு மன்னைப் போகும் எல்லோரும் ஒன்றுதான்’

‘அதென்றால் உண்மையான வார்த்தை’ என்று மட்டும் ஜயசிரி கூறினான். கமலியின்

கரத்தால் தரப்பட்ட தேவீரை உறிஞ்சிக் குடிக்கும்போது அதில் விபரிக்க முடியாததோர் கவை இருப்பதை உணர்ந்தான்.

அறைக்குத் திரும்பிய அவன் சாக்குக் கட்டிலிற் படுத்தான். சாக்கடை நீரின் நாற்றம் இடைக்கிடையே ஜனனலூடாக அறைக்குள் வந்தது.

செல்லையா, பஞ்சி, கமல், சிவலைப் பெரேரா, கரவின்,— மீண்டும் மீண்டும் இதே பெயர் களை அவன் முனுமுனுத்தான்.

கேரளம்! இந்தியாவின் ஒரு பகுதி. அங்கிருந்து செல்லையா பஞ்சியுடன் இலங்கைக்குவந்தது வோல்டர் ஸ்தாபனத்தில் கூலி வேலைக்காகத்தான். அவனுடன் நூற் பேர்வரை கேரளத்தின் ரூந்து வந்தார்கள். வீட்டு வசதிகளுடன் ஒவ்வொருவருக்கும் தினமும் மூன்று ரூபா கீதம் சம்பளம் தருவதாக உறுதியளித் துத்தான் கம்பனி அவர்களை அழைத்துவந்தது. ஆனால் அந்த உறுதி இலங்கைக்கு வந்தபின் மாற்றப்பட்டது. அவர்களின் சம்பளத்தைக் கோல்டர் நிறுவனம் ஒரு ரூபா இருப்பு சதமாக மாற்றியபோது, அதை எதிர்த்ததற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதற்கெதிராக வேலை நிறுத்தம் செய்ய முனைந்து நின்ற செல்லையா தன் இளம் மனைவியை அனுதையாக விட்டுவிட்டு ஜெயி லுக்குப் போக நேர்ந்தது. எஞ்சியர்களை செல்லையாவுக்கு நடந்ததைக் காட்டி பயமுறுத்தி அடிமைகளைப் போல, அவர்கள் மீறியிருந்து வேலை வாங்கலா மென வோல்டர் ஸ்தாபன நிர்வாகம் நம்பியது.

செல்லையா சிறையிலிருந்து வரும்வரை பஞ்சி இன்னொரு கேரள தொழிலாள குடும்பத் தினுதவியோடு வாழ்ந்து வந்

தான். கமலி பிறந்த சில மாதங்களில் தாய் பஞ்சி இறந்ததாலும், செல்லையாவுக்கு வேலை கிடைக்காததாலும், அவன் முன்றே மாதங்கள் நிறைந்திருந்த தன் குழந்தையை கரவின் அக்காவிடம் கொடுத்தான்.

‘அப்பா இப்போது பெரேரா மாமாவின் சங்கத்தில்தான் வேலை செய்கிறார்; ஆனாலும் அவருக்கு முன்போல சக்தி யில்லை. ஆஸ்தமா வருத்தம் கூடிவிட்டால் கொத்தமல்லி சூடிப்பதற்காக இங்கு வருவார்’

கமலி தன் தந்தையைப் பற்றி மிகுந்த அன்போடும் இரக்கத்தோடும் கூறினான். தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது அவளின் கண்களில் நீர் நிரம்பிற்று.

‘அம்மாவை அடக்கம் செய்யவும் வசதியில்லாததால் சவத் தைக்கூட அப்பா ஆஸ்பத்திர யிலிருந்து கொண்டு வரவில்லையா?’

ஜயசிரிக்கு சிவலைப் பெரேரா வி ன் குடும்பத்தாரோடு தொடர்பு ஏற்பட்டபின் அவன் ஒரு புதிய வழியில் சிந்திக்கும் மனிதனான். வாரந்தோரும் வீட்டிற்குக் கடிதம் எழுதுவது கூட மறந்தது. ஓய்வு நேரங்களிலோல்லாம் கமலியைச் சந்திப்பதிலேயே கழிந்தது. குழாய்டிக்கு வரும் அவருடன் பகிடிவிடத் தொடங்கியது, பின்னர் இதயத்தைப் பிணைத்துக் கொள்வதாயமைந்தது.

கமலியைத் திருமணம் செய்ய அவன் விரும்பினான். ஆனால் ஒரு கேரளப் பெண்ணை மனந்துகொண்டு கிராமத்துக்குப் போவதெப்படி? அவன், தன் தாய், தந்தை, சின்னத்தங்கை, பெரிய மாமா, விமல ஜோதி தேரோ எல்லோரையும் என்னிப் பார்த்தான். கமலி

யைக் கட்டினால் இவர்களையெல்லாம் இழக்க நேரும்;

இரு பகுதியினரையும் ஒரே தராசில் வைத்து நிறுத்துப் பார்க்க அவனுக்கு சக்தியில்லை. கரவின் அக்கா, வீட்டில் நோயாய்ப் படுத்துக் கிடைந்த அன்று, அவன் கமலியின் சுந்தர ரூபத்தில் கிறங்கிப் போனான். தாழ்வாரத்துக்கு வந்த கமலியின் கரத்தைப் பற்றி, இறுகத் தழுவிக்கொண்டு முத்தங்களைச் சொரிந்தான்.

அவன் அவனை பிடியை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றான். என்றாலும் அவளின் முகத்தில் எவ்விதக் கோபமும் இருக்கவில்லை.

அவன் திரும்பி அறைக்கு வரும்போது ‘நான் செய்தது தவறு’ என்று வழிநெடுக நினைத்துக் கொண்டே வந்தான். ஆனாலும் கமலியின் இன்ப ஸ்பரிசத்தை நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அவளைத் தழுவுவதி ஆலும், கொஞ்சவதிலுமே உள்ளம் முழுகிறது.

வாளியை எடுத்துக்கொண்டு கமலி ஜயசிரியின் அறையருகே வந்தான். கமலியைக் கண்டவுடன் அவன் ‘உள்ளே வரலாமே’ என மிகுந்த குதுகலத்தோடு அழைத்தான்.

‘இல்லை, நான் இங்கையே நிற்கிறேன், அறைக்குள் வராதது உங்கள் மீதுள்ள பயத்தால்ல, உங்களிடமுள்ள அன்பினால்தான். இன்றே நாளையோ எப்படியாவது உங்களைச் சந்திக்க வேண்டுமென்றுதான் இருந்தேன்; ஆனால் அப்பாவிடம் ஒரு முடிவு தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது—

‘நாங்கள் அடுத்த மாதம் மீண்டும் கேரளத்துக்குப் போகி வரும், இலங்கைப் பிரஜாவுரிமை

இல்லாததால் போகவேண்டி ஏற்பட்டுவிட்டது. எனக்கு வேண்டுமானால் இங்கே பிறந்த தால் பிரஜாவரிமை எடுக்கலாம். ஆனால் என்றை அப்பாவைத் தனியாக விட்டுவிட என்னால் முடியாது. உங்களைச் சந்தித்த பிறகு இங்கேயே இருந்துவிடத்தான் எனக்கும் ஆசையாக இருக்கிறது. ஆனாலும் என்ன செய்யலாம்? தன் வாழ்நாளைல்லாம் எந்த சுகத்தை யுமே அனுபவித்திராத அப்பாவுக்குக் கடைசித் தன்னீர் வார்க்கவாவது நான் அவர்கு கில் இருக்க வேண்டுமல்லவா?

பிரிவுத் துயரைத் தனித் துக் கொள்வதற்காக கடைசித் தடவையாகக் கமலியை முத்தமிட வேண்டுமென அவன் என்னினான். ஆனால் அவளோ மிகுந்த அன்போடும், மாறுத உறுதியோடும் அவனுடைய அறைக்குள்ளே வர மறுத்து விட்டாள்.

'ஏழீகளான எங்களின் காதல் அழிவுக்குரியதுதான். ஏழீமை அதற்குத் தடையாயிருக்கிறது. ஏழீமையை விரட்டி னல்தான் நிம்மதியாகக் காத விக்க முடியும்பே ஆனால் அன்பு செய்வதற்கு உங்களைப்போல ஒருவர் கிடைத்தால் அது எவ்வளவு அதிர்ஷ்டமானது! எல்லாவற்றிற்கும் முதலில் இப்போது நான் அப்பாவைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். அவர் சேரளத்துக்குப் போன்றும் இலங்கையில் போலவே ஏழீசுஞ்சுக்கென்றுதான் போராடுவார்; சிறைக்குப் போவார். நான் அனுதையாவேன், என்றாலும் பரவாயில்லை'

அவன் வாளியை எடுத்துக் கொண்டு நடந்தான். குழாய்டிக்குச் சென்று வாளியை நிறைத்துக் கொண்டுதான் போவாள் என்றே அவன் என்னினான் ஆனால் வெறுமையான வாளியின் ஓசையோ அவன் வெகு நூரம் செல்லும்வரை ஜூயிஸிக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது: *



புதிய சந்தா விபரம்

ஆண்டுச் சந்தா	10-00
தனிப்பிரதி	75
இந்தியா, மலேசியா	12-00

(தபாற் செலவு உட்பட)

எதிர்கால நாடகத் தேவை என்ன?

இ. சிவானந்தன்

இருமொழிச் சமுதாயங்கள் இன்னது வாழுவேண்டிய நாடு, இலங்கை, ஒன்றின்நத தேசிய வளர்ச்சிக்கு உறுதுணையாவது தேசிய ஒருமைப்பாடு. குறுகிய இன மொழி மத வாதங்களும் அடிப்படிப்பும் நாட்டபிலிருத் திக்கும் சபீட்சத்துக்கும் முட்டுக்கட்டை இடும். இந்தகண்மை அரசியல், பொருளியல், துறைகளுக்கு மட்டும் அல்ல; கல்வி, கலீசு, கலாசாரத் துறைகளுக்கும் கூட மிகமிகப் பொருத்த மானதே.

இலங்கை பெயரளவில் சுதந்திரம் அடைந்து கால் நூற்றுண்டு காலம் கழிந்துவிட்டது. 1972-ம் ஆண்டு மே மாதம் 22-ஆம் நாள் தன்னுடைய குருவும் பூரண இறைமையும் கொண்ட இலங்கைக் குடியரசும் மலர்ந்து விட்டது. ஏகாதிபத்யச் சுரண்டல் எம்மைப் பிடித்த குருவிச்சை. இவற்றின் எச்ச சொச்சங்கள் இப்பொழுதுதான் எம்மை விட்டுப் படிப்படியாக அகன்று கொண்டிருக்கின்றன. இந்த வேளையிலே நாடு கயசார் புடைய தன்னிறைவை எய்தப் பன்முகப்பட்ட துரித உற்பத்தி தேவைப்படுகிறது. பிரச்சினைகளைத் தட்டிக் கழிக்காமல் எம் தாக்கி, இருதய சுத்தியோடு தொழிற்பட வேண்டிய கால கட்டம் இது. அந்தியப் பிடிப்பு களினின்றும் பூரணமாய் விடுபட சபீட்சமான இலங்கையை

ஆக்கவேண்டுமாயின் சகல அபிவிருத்தி வேலைகளிலும் ஒருமைப் பாட்டு உணர்வு இருப்பது மிக முக்கியமாகும். இந்த ஓர் உணர்வுப் புதுத்திலே நின்று நிதானமாக நோக்கும் பொழுது குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை போட்டும் தமிழ் நாடக மரபையும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் எமக்குத் தானுகவே விளங்கும்;

இரண்டாயிரம் ஆண்டுப் பழைய பெருஞ்கமையால் அழுத்தப்பட்டு கலை, கலாசாரத் துறையில் மேலும் அடியெடுத்து வைத்து முன்னேற்ற மாட்டாமல் நாம் கஷ்டப்படுவதாக, அடிக்கடி நம்மையே நாம் நொந்துகொள்ளுவதுண்டு. இது பொய்யோ மெய்யோ இரண்டாயிரம் ஆண்டு கால் நாடக மரபையும் இங்கே ஆராய்ச்சி செய்வதென்பது தேவையில்லாத சங்கதி எனினும் காலவோட்டத்தில் ஆங்காங்கே ஏற்பட்ட சிலபல அழியாச் சுவடுகளை அறிந்துவைத்திருப்பது நல்லது.

சங்ககாலத்து அகத்தினை, புறத்தினைப்பாடல்களிலே நாடகம் ஆனது கூத்து என்றும் ஆடல் என்றுமே வழங்கப்பட்டது. வெறியாட்டு, துணங்கைக்கூத்து போல்வன அன்றைய சமயச் சடங்குகளில் இன்னத்திற்குத்தே இதற்குக் காரணம் ஆகும். பழந்தமிழ் நாடக இலக்க

கண நூல் கள் பல அழிந்து ஒழிந்து போனதாகக் கூறி. குரவைக் கூத்து. வேட்டுவெரி போன்ற நாடகக் குன்னம்சங்களைக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஒரு நாடகக் காப்பியம் என்பர். குறவஞ்சி, ஊர்சல் உலா பள்ளு பற்றியும் வாசகப் பா, சபர அதாவது யுராமா பற்றியும் நாம் அறிவோம். இவற்றிலே நாட்டு மக்களுக்கு விளங்கும்படியான பழமொழி கள், உலக வழக்குகள் இருந்த தாகவும் கேள்விப் படுகிறோம். மத்தையும் நீதியையும் புகட்டும் கூத்துக்கள்தான் பன்னடைக் காலத் திடீலே மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தது.

இதன்பிறகு தென்னிந்தியத் தமிழ்ச் சினிமா நம் மவரின் பொழுதுபோக்குச் சர்தனம் ஜிகியதால் நாடகமானது ஒரு சிறுபான்மைக் கலைச் சாதனமாக மாறி மவுசு குன்றவேன் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இருந்தும் புராண இதிகாச நாடகங்கள், சமூக நாடகங்கள், சரித்திர நாடகங்கள், நகைச் சவை நாடகங்கள் என்பனவும் ஆங்காங்கே மேடையேறின. இவற்றில் எல்லாம் தமிழ் சினிமாவின் கிலிசைகெட்ட பாதிப் புகளை நாம் கண்டிருக்கிறோம். இவற்றிற்கிடையிலும் ஒரு சில தரமான கருத்து நாடகங்கள் தேரூமல் இல்லை.

இதுகாலவரையும் தமிழ் நாடகம் நடந்துவந்த பாதை இவ்வாறிருக்க, இன்றைய இலங்கை நாடக அக உலகிற் புதுப் புதுப் பிரச்சினைகள் பல தலைதூக்கியுள்ளதை நாம் அறி வோம். இரந்து இரந்து கை நீட்டிக் கடன்படாது உணவிலே தண்ணிறவும் சயசார்பும் பெறுவதெனத் தணிந்துவிட்ட வேளை

இது. இந்த நல்ல தருணத்தை, சரித்திரத்தைப் பின்னின்றிமுக்கும் சமூக விரோதச் சக்திகள் தமக்குச் சாதகமாக்க முற்படுகின்றன. இது வர்க்க நலன் பேணும் நியதியே ஆதலால், இலேசிலே தலிர்க்க முடியாதது. இந்நிலையிலே தேசிய ஒருபைப் பாட்டைக் கட்டி எழுப்பி, உற்பத்திப் புரட்சியை வெற்றி அடையச் செய்ய, கலாசாரப் புரட்சியும் கைகொடுத்து உதவுவது இன்றியமையாதது ஆகும். எனவேதான் தமிழ் நாடகத் துறையிலே புதிய தேவைகளைப் பூர்த்திசெய்ய — வேகமாக வெற்றிகாண — புதிய துடிப் புள்ளி இளஞ்சு சமுதாயத்தின் ஆற்றலே உரிய வழியிலே பயன் படுத்தி ஆகவேண்டும்.

இளைஞர்களுக்கென இன்றைய தமிழ் நாடக உலகிலே சிறப்பாக உள்ள கடமைகள் என்னென்ன? ஒரு நாடகத்தின் இலட்சியமும் கோட்டாடும் எவ்வாறு அமையவேண்டும்? யாருக்காக - ஏன் நாடகம் எழுதப்பட வேணும்? நாடகம் எழுதுவது எப்படி? நாடகத்திலே கருத்தோட்டம் எப்படியான தாய் இருக்கவேணும்? நாடகத்திலே உரையாடல்களினதும் பேச்சு மொழியினதும் இலட்சணம் யாது? முறையான ஈடுபாடு கொண்டு நாடகத்தை மேடையேற்றக் கடைப்பிடிக்க வேண்டிய கிரமங்கள் எவை? எத்தகைய புதிய பாதையிலே வீறுகொண்டு முன்னேற வேண்டும்? இவை போன்ற இன்னேரன்னபயன்மிகுவினுக்களை எழுப்பி அவற்றிற்கு விஞ்ஞான ரீதியிலான தக்க விடை காண்போமானால் இளைஞர்களான புதிய நாடகப் பாதையை வகுப்பதில் நல்லதொரு தெளிவைக் காண்போம்.

இன்றைய தேவை- இளைஞரின் பொறுப்பும் கடமையும்

இன்றைய இளையோரே நாளைய சந்ததி. இலங்கைக்கு என்று ஒரு தனித்துவமான கலா சாரத்தை உருவாக்கும் பணி, ஆற்றல் மிகு இளைஞரையே பெரிதும் சார்ந்துள்ளது. எதிர் காலத்தை நிர்மாணிக்க வேண்டிய நவயுக சிற்பிகளான இளைஞர், துடிப்பானவர்கள். அவர்களே சுற்றிச் சுற்றிச் சுப்பற்ற நை கொல்லியிலே நின்று உலையும் நாடகமரபை உடைத்துக் கொண்டு நாட்டுக்குத் தேவையான ஒரு தேசிய நாடகமரபைக் கட்டி வளர்க்க வேண்டிய வர்கள்.

தருமால், கடமை, நேர்மை, வீரம், காதல் போன்றவற்றை கம்பராமாயணம், மஹாபாரதம், அரிச்சந்திரன், கோவலன்கதை, நந்தனைர் நாடகம் போன்ற நாடறிந்த கதைகள் மூலம் வெளியிட்டு இருக்கின்றோம். சுடுபட்ட அந்தப் பாதையிலேயே செக்குமாடு போலச் சுழன்று வருவதால் முன்னேற்றம் கிட்டாது. நாடு சுதந்திரமடைந்து ஆண்டுகள் 25 பறந்தோடி விட்டன. சிறிய மக்கள் கூட்டம் பல்லிப் பெருகி அரசியல் பொருளாதார மாற்றங்களாற் பாதிக்கப்பட்டு, புதிய புதிய பிரச்சினைகளை இன்று நாம் எதிர்நோக்குகின்றோம். மாற்றத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் ஏற்பட்ட இந்நிலை வேண்டுமென்று ஒருகிலராலே தோற்று விக்கப் படுவதில்லை. எனவே, சமுதாய நியதிக்கு உட்பட்டு இயல்பாகவே தோன்றும் எமது பிரச்சினைகளை, தவிர்க் குழியாத—அதேவேளையில் தட்டிக் கழிக் காது எதிர்கொள்ளப்பட வேண்டியவையும் கூட. எனவேதான்

அவற்றைச் சரியான வழியில் அனுங்கும் முறையை நாடகங்களிற் புகுத்துவது இறைய தேவையாகும்.

சட்டம் போட்டுத் தடுக்குமுடியாத நடைமுறைச் சமூகக் குறைபாடுகள் ஏராளம் எம்மிடையே மலிந்து கிடக்கின்றன. எமது சொந்த இனங்களை ஜக்கியப்படுத்தவும், நாட்டை மீளா அடிமையாய்ச் சதா காலமும் வைத்திருப்பதற்கு என்றே அல்லும் பகலும் குழிப்பறிக்கும் பிறபோக்குச் சக்திகளை - நாட்டுவிரோதிகளை-தோற்கடிக்கவும் நாடகங்கள் பணிபுரிய வேண்டுமெனில்; அத்தகைய நாடகங்களை மேடையேற்ற உகந்தவர்கள் இளைஞர்களே என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.

இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய செயற்றிறங்கும் மனோதிடமும் ஆற்றும் வலிமையும் வீறும் இளைஞரிடையே அதிகமான அளவில் உண்டு. ஆதலால் இளைஞர்கள் ஈடுபோடும் நாடகங்கள் இக்குறிக் கோளை நிறைவேற்றும் சாதனங்களாய் அமைவது மிக மிக முக்கியமாகும். எனவே பழைய நாடகச் செல்வங்களைப் பேணிப் பாதுகாக்கும் பணியை ஏனைய வயதுக் கூட்டத்தினர் செய்யும் அதே வேளையில் புதிய உயிர்ப் பிரச்சினைகளின் அதிநாதமாக அன்றை வாழ்வியல் இழைகளால் நெய்யப்பட்ட கவிங்கமாக - இளையோரின் நாடகச்சடுபாடு அமையவேண்டும்.

எமது பழைய வரலாற்றுப் புகழ்பிரிக்க இலக்கியப் பலுவால் களை வைத்துக்கொண்டு அரைத்தமாவை அரைக்குமாப்போலப் பழும்பெருமை பேசிக்கொண்டு அதிலேயே இன்னும் இன்னும்

பணியாரங்கள் பண்ணுவதாற் பயனில்லை. பழஞ்சோறு உரிசை என்பதற்காக அரிசித் தட்டுப் பாடுள்ள இந்த நாட்களிலும் கூட, தினமும் மூன்று நேரமும் அதையே தின்பேன் என அடம் பிடிப்பது அதியாயம். இது அடாத்தான் காரியமும் கூட.

மற்றவர் புதிரோடு செஷ் சத்தக்க பழைய மரபுவழி நாடக் கதைகள் சில எம்மிடம் உண்டு, உண்மைதான். அவை காலத்துக்குக் காலம் தூசிபடியாது துப்பரவாக வைத்துப் பேணப்பட வேண்டியனவே. எனினும் அதேவேளை இன்றைக்கு நாமாக என்ன செய்துவிட்டோம்? என்று கொள்வி எழுப்பி அதற்கொரு திருப்தியான விடையை நாம் சம்பாதித்துக் கொள்ளவேணும். புதியதேவை கருக்கும் சவாலுக்கும் விடை விறுக்கவல்ல தேசிய நாடக மரபை உருவாக்க முயற்சி எடுக்காத காலம் அவ்வளவும் நாம் பின் னே பின் னே போய்க் கொண்டு இருக்கிறோம். இந்த நிலை மீதிப்பது கூடாது. நாடக இலக்கியம் சமுதாய வளர்ச்சிக்கானதேயன்று அது ஒரு போதைப் பொருள் அல்ல என்பதை நம் நாட்டு வாவிப சமுதாயம் வடிவாக விளங்கிக் கொள்ள வேணும்.

தூய மரபுமறை வழிவந்த நாடக வரைவிலக்கணங்களிலிருந்து மட்டும் அல்லாமல், புற நிலையாக எம்மிடையே நின்று நிலையும் நடைமறை நிகழ்வுகளின் அடியாகப் பிரச்சினையை அணுகுவதே தக்கது. வரலாற்றுப் பில்னினியும் எமது அறுதி யிட்ட தீர்வுக்கு வழிகாட்டப் பயன்படுதல் அவசியமே தவிர, அவற்றை மட்டும் கொண்டு எமது தேசிய நாடகக்களை இயக்க

கம் எவ்வாறு ஆற்றுப்படுத்தப் பட வேணும் என்ற சித்தாந்தத்தை தீர்மானமாகத் தீர்மானிக்க முற்படக்கூடாது.

தேசிய நாடக மரபு என்ற வடனே, தமிழ் சிங்கள முஸ்லீம் கதாபாத்திரங்களின் சமூகமான இயக்கம் விரவிய நாடக கங்களின் மேடையேற்றம் என்னும், நம்நாட்டு இனங்களின் ஒருமித்த ஒப்புதலுடன் அவர்களைத் திருப்திப்படுத்தும் நாடகங்களே அவை என்னும் தப்பப்பிப்பிராயம் கொள்ளும் அநேக நாடகத் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இது படுசீழையான எண்ணம். இலங்கை வாழ் தேசிய இனங்களின் வெளிப்படையான பண்பாடுகளிடையே ஒருமை கான்பதானது. உண்மையில் மேலெழுந்தவாரியான ஓர் உதிரி ஒருமிப்புப் பொறிப் பந்தலே. கானல் நீர், மாயமான் என்றும் கூறலாம். இவ்வாறு இல்லாது உள்ளாழ்ந்த கெட்டியான அடி அத்திவாரத் தோடு, இலங்கையின் நிலைதரமான சுபீட்சத்துக்கு விடிவெள்ளியான மூலாதாரக் கூறுகளை இனைத்தே தேசிய நாடக மரபொன்று உருவாக முடியும். இக்கறுகள் எவ்வது? நாடக இலட்சியமும் கோட்பாடும் என்பதுதான் எமது அடுத்த கொள்வி.

நாடக இலட்சியமும் கோட்பாடும்

நாடு விடுதலை பெற நாம் மேற்கொள்ளும் போராட்டத் திலே பல முனைகள் உண்டு. இவற்றிலே பேனுவின் முனையும் அடங்கும். கலாசாரப் படையிலே பேனுமையிலும் பார்க்க உத்தவேகமும் உடன் பயனும் உண்டுசெறி வீச்சும் மிக்கது நாடகக் களைப் படிப்பறிவற்ற வெகு

சாதாரண பிரசைகூட கண்டும் கேட்டும் இலகுவிற் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள நாடகம் கைகொடுத்து உதவிகிறது.

பத்திரிகை புத்தகங்கள் வாசிக்கக் கூடிய ரசிகரை விட எழுத்தறிவு இல்லாதவரையும், எழுத வாசிக்க வசதியும் வாய்ப் பும் அற்ற ரசிகரையுமே நாம் முதன்மையாகக் கணிப்பு எடுத்து நாடகங்களை எழுதி மேடையேற்ற வேண்டும். நாடகக் கதைக் கருவையும் மொழிப் பாங்கையும் நிர்ணயிக்கும்போது இதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். நாடகம் எழுதுதல் பற்றிப் பார்க்கும் போது இந்த அம்சத்தையும் விளக்கமாய்க் கவனிப்போம்.

இலங்கையின் நிலப் பிரபுத்துவ கலாசாரத்தின்தும் ஏகாதிபத்தியத்துக்கு நிற்திய பூசை செய்யும் விதேச சார்புக் கலாசாரத்தின்தும் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பலவீணப்படுத்த நாடகக்கலை பயணப்படுத்தப் படவேண்டும். உணவிலும் உடுபுடவையிலும் கண்ணிறைவும் சுயசார்பும் பெற நாம் இன்று மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு உந்துசக்தியாய் நாடகங்கள் அமைதல் வேண்டும்.

அப்படியானால் நாடகங்கள் யாருக்காக, ஏன் ஆக்கப்படல் வேண்டும் என்ற கேள்வி அடுத்துப் பிறக்கிறது. எமது எந்த ஒரு கலையும் இலக்கியமும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டும். சுரண்டுவோரிடமிருந்தும் அடக்கமுறையாளரிடமிருந்தும் உழைக்கும் மக்களை விடுவிக்க நாடகம் உறுதுணை ஆக வேண்டும். அவ்வாறு இருக்க வேண்டுமோயானால் அவை நமது நாட்டின் இன்றை தேவையைப்

பூர்த்தி செய்வனவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாது எமது மரபுவழி இன்னும் மின்கெடுவோமோயானால் கடும் குவிரில் அவஸ்தைப்படும் ஒருவ னுக்கு குளிர்காய் விறகுகொடுப்பதை விடுத்து, அதிக பூவேலைப் பாடுடைய ஆடையைத் தெரிந்து எடுத்துக் கொடுக்க முற்படுவ நைப்போல் ஆகிவிடும். தொழிலாளியைச் சக்கை பிழியும் முதலாளிகளையும், வறிய விவசாயிகளை ஏய்த்து வருத்தி உழைப்பு உறிஞ்சும் நிலச் சொந்தக்காரர்களையும், கீழ்சாதியுறை வகுத்து நாட்டாண்மை சைலுத் தி அடிமை குடிமை முறை பேணும் பெருங்குடி எஜுமானர்களையும் பொதுவாகச் சொன்னால் மக்களுக்கு எதிரான இருஷடக்கதி களை அம்பலப்படுத்தும் போது தான் நாட்டபிவிருத்திக்கு நாடகம் கைகொடுத்து உதவமுடியும்.

கலை கலைக்காக எனவும் உயரிய கலை, தூயகலை எனவும் அப்பாலுக்கு அப்பாலாய் வர்க்கங்களைக் கடந்து நிற்கும் கலை எனவும் சுதந்திரமான கலை எனவும் ஏதும் உண்மையில் இல்லை. ஆத்ம திருப்தி, கழிப்பூட்டல் நோக்கு என்பதெல்லாம் வெறும் முடு திரைகளே. இந்தச் சலோகங்களைத் தற்காப்புக்கான கேடயங்களாகக் கொண்டு சரண்டல் வர்க்கத்தினர் நாடகக் கலையுலகையும் ஆக்கிரமியக்கின்றனர் என்பதே அப்பட்டமான உண்மை.

உழைப்பாளரின் சுயவாற்றலையும் சிந்தனைத் திறனையும் மழுங்க மொட்டையடித்துத் திசைதிருப்பும் கைங்கரியத்திலே சரித்திரத்தைப் பின்னின்றிமுக்கும் சமூக விரோதச் சக்திகள் எந்தக் காலத்திலும் தமது பங்கைச் செய்துதான் வருகின்ற ஜ

இதனை அரசியல், கலை, இலக்கிய வடிவிலும் நாங்கள் அனுபவித்துத்தான் வருகிறோம். அந்த வகையிலே சமூக நாடகங்கள் என்ற வெபறுடன் சமூகப்பணி என்பது மருந்துக்கும் இல்லாத பறநூறு கோணங்கிக் கோமாளிக் கூத்துக்களும் விழுல் நாடகங்களும் தாராளமாய் உலவின்றன. இவ்வாரூன சமூக விரோதப் பணிக்கு அநுகூலமாகச் சில பழகிப்போன கந்தா பாத்திரங்களையும் கொண்ண அங்க சேஷ்டை உடையவர்களையும் அடிட்டு வேலைக்காரர்களையும் நாடகங்களினோக கதாபாத்திரங்களாக ஆக்குவது—போதிய வேற்று மொழியறிவு இல்லாத கிராமியத் தமிழ்ப்பாத்திரத்தை ஆங்கிலம், சிங்களம் பேசவைப்பது அல்லது மற்றவிதமாகச் சிங்களப் பாத்திரங்களைத் தமிழ் பேசவைப்பது, அசிங்கமான இரட்டை அர்த்தம் தொனிக்கும் பகிடகள் விடுவது, காலத்துக்கு ஒவ்வாத தத்துவ போதனை புரிவது; தனிமனித வீர பராக்கிரமங்களை வெளிக்காட்டுவது; அப்பாவிக் கிராமியப் பாத்திரத்தைத் தவிக்க வைத்து— அதிலிருந்து நகைச்சவையை வரவழைப்பது, யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராத அதித கற்பணச் சம்பவங்களினாலே ரசிகரை மயக்கிக் கிறங்க வைத்து, கனமேறாக்கினுகினுப்புக்கும் அங்கலாய்ப்புக்கும் உட்படுத்துவது போன்ற பல குறுக்கு வழிகளைக் கையாஞ்சிருக்கன்.

இதுதான் இன்றைய தமிழ் நாடகங்களைப் பீடித்து தள்ளாபக் கேடு. மக்கள் விரோதக்கலை என்பதைக்க இவ்வகை நாடகங்களை இனங்கள்டு களை பெடுப்புச் செய்து ஒதுக்கும்

போதுதான், தரமான சமூகப்பணி விரலிய தேசிய ஒருமைப் பாட்டு நாடகங்கள் உயிர்ப்புடன் தலையெடுக்கும். இந்த நாடகவகையை மக்கள் ரசைணக்கு உட்படுத்துவதும் உடனடித் தேவையாகும்.

நாடகம் ஏழுதுதல்

நாடகம் பற்றிக் கோட்பாட்டு அடிப்படையிலே தெளிவு பெற்ற நாம் நாடகம் எழுதுதல் என்ற கட்டத்துக்கு வந்ததும் மின்டப் பிரமாணமாக இதுகாலவரை எழுதப்பட்ட நாடக எழுத்துக்களையும் உதாரணங்களாகக் கொண்டு, திட்டவட்டமான முடிவுக்குவருவோம்.

'கருத்துக்களே சமூக நாடகத்தின் ஜீவன்' என்கிறுர் முறபோக்கிலக்கிய முன்னேடு, அமரர் அ.ந. கந்தசாமி. அதுபற்றிய தெளிவான பிரக்களு, எந்த ஒரு நாடக ஆசிரியனிடமும் எப்போதும் குட்கொண்டிருக்க வேண்டும். இந்த அடிப்படை ஜீவாதார உண்மையை உதாசினம் செய்யும் சமூக விரோதிகள் நாடகம் எழுதுவதால் நச்சக்களை வளர்க்கப் படுகிறது; நெல்லைப் புல்லு முடுமாப்போல் சமூகத் தேவையை உணர்த்தும் நாடகங்களை இவ்வகைப் போலி நாடகங்கள் முடிமறைக்க இடமளிக்கக் கூடாது. எனவே காத்திரமான சமூகப் பணி மிக்க நாடகக்கருத்தை முன்வைக்கும் கருவில் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்த நாடக எழுத்தை நாம் உருக்கத்தோடு உற்பத்தி செய்ய வேண்டும். இதற்குப் பாதகமான கூறுகளை முதன்மைப் படுத்தும் நாடகவகையை இனம் கண்டால் அவற்றை விலக்குவது கலப்பமாகும்.

நாடகத்தை பார்த்து முடித்து எழுந்து செல்லும் போது நாடக ரசிகனிடம் தொக்கி நிற்கும் உணரவும் மனோநிலையும் கருத்துப் பதிவும் தான் முக்கியம். இன்றைய பல சமூக நாடகங்களில் நல்லதோ கெட்டதோ, கருத்துப் பொதிவு ஏதாவது உண்டா என்பதை பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. சிரிப்பதற்கென்றே உருவாகும் நாடகங்கள் பல காத்திரமான சிந்தனைக்குக் கொஞ்சமும் இடமளிப்பதில்லை. கருத்து உண்டு எனும் மாயையை ஆரம்பத்தில் ஏற்படுத்தும் சில நாடகங்கள் கூட ஈற்றில் பதராகக் காணப்படுகின்றன. மதுவிலக்குப் பிரச்சாரத்துக்கான நாடகமொன்றிலே மது தீமையானது என்ற கடைந்தெடுத்து உண்மையை இறுதியில் நினைநாட்ட வேண்டிய இடத்தில் முக்கால் வாசிக்கு மேற்பட்ட காட்சிகளில் 'பார்' உம் சூடியும் மூம்மாளமும் இடம் பெற்றதை இங்கு நினைவு கூறல் தகும். பம்மாத்து, ஐயா எலக்கன் கேட்கிறார் என்று இரண்டொரு நாடகங்கள் புறநீங்கலாக கருத்தை வலியுறுத்தும் நகைச்சுவை நாடகங்களோ அரிதிலும் அரிது.

கடந்த 15 வருடங்களில் மேடையேறிய நாடகங்களிலே கருத்து ரீதியில் இன்னும் பக்கமையாக உள்ள நாடகங்களாக மதமாற்றம், யாருக்காக அழுதான், பொம்மலாட்டம், அபசரம், கட்டுமியம், விடவை நோக்கி, ஏணிப்படிகள், சங்காரம், கந்தன் கருணை, காலங்கள் அழுவதில்லை என்பவற்றைக் கூறலாம். இந்த நாடகங்களிலே தெளிவான கெட்டியான கருத்துகள் இருந்தனவே தனிர் அவை எல்லாம் சரியான கருத்துக்கள்

எனக் கூறுவதற்கில்லை. 'காலங்கள் அழுவதில்லை' யில் உயிரோட்டமான மலையகச் சமூக வாழ்வைக் காணலாம் எனினும், அந்த நாடகத்திலே தொழிற்சங்க அமைப்புப் பற்றிக் கோடிகாட்டப்படும் முடிவு ஏற்படுதையதாகாது. இவ்வாரூன் சிறுசிறு குறைகள் இருப்பினும் கூட இவை தவிர்ந்த பலநாறு நாடகங்கள் குறித்துக் கூறுத்தக்கக்கைதவலுவும் கோப்பும் கொண்ட கருத்து வளப்பம் இல்லாதன என்பதே மெய்திலை.

நாடக எழுத்துப் பிரதியே சிறந்த நாடகத் தயாரிப்புக்கான அடி அத்திவாரம். பழங்காலத்து நாடகமேடைப் பாடல்கள் தலைச்சுறணமாக வாய்ப் பாடமாக இருந்ததுடன் திட்டவட்டமான ஏட்டுப் பிரதிகளும் இருந்தன. இவற்றின் புத்தகங்கள் சில இருப்பதை இன்றும் காணகிறோம். இடைக்காலத்திலே மேடை நாடகங்கள்—அவற்றிலும் சிறப்பாகச் சமூக நாடகங்களின் மேடையேற்றம் பரவலான ஒரு காலகட்டத்தில் கட்டுப்பாடான பிடிமானம் உள்ள நாடக எழுத்துப் பிரதியைத் திட்டவட்டமாகப் பின்பற்றும் நிலை இருக்கவில்லை. அநேக நாடகங்கள் தோல்வியைத் தழுவ இதுவும் ஒரு முக்கிய காரணமாகிறது.

நாடகப் பிரதியின் கருத்து மையமான அலுசிலும்பலற்ற வளர்ச்சியோட்டமே நாடகத்தரத்தைப் பெரிதும் தீர்மானிக்கிறது. நாடக எழுத்தாளரின் கருத்துப் பிரக்ஞஞ்சையைப் பொறுத்தே இது அமைகிறது. பொருத்தமாகத் தெரிந்தெடுத்த வசன மூலம் உரையாடல் வெளிப்பட வேண்டும். உதாரணமாக ஒரு தொழிலாளிப் பாத

திரத்தை எடுத்துக்கொண்டால், அவனுடைய தொழில் ஊடா இம் குழல், வாழும் வாழ்க்கைக்குத் தரம் என்பவற்றைப் பொறுத்து வரையறையான அறிவு உணர்வுப் புலம் ஒன்று உண்டு. கருத்தை வற்புறுத்த வெளிக்கிட்டு, தொழிலாளிப் பாத்திரம் ஒன்றினை மட்டுமீறிய தத்துவம் பேச வைப்போமானால் முழுமுதல் இலக்கே பழுதாகின்றும். தமிழ்சினிமாக்களிலே பேய்த்தரவளி களாய்ச் சித்திரிக்கப் படும் வேலைக்காரப் பாத்திரங்களே தத்துவங்களை அள்ளி வீசுவது சர்வ சகஜம். இப்பாதிப்பே நாடகத்திலும் தொற்றிவிடது;

வெகுஜன நடையே சமூக நாடகத்தின் பேச்சு மொழிப் பாங்கு ஆதல் வேண்டும். எனினும் மட்டுமீறிய கொச்சை மொழி வழக்கைத் தேவை கருதாது பெருப்பித்துக் கையாளுவதும் பிழையாகும். இதற்கு முற்றிலும் எதிரான ஒரு கொள்கைப் போக்குடன் காத்திரமான கதைச் சம்பவங்கள் நிகழும் இடங்களிலே செந்தமிழ் நடையும், நகைச்சுவை வேண்டும் வேறு சில இடங்களில் இழுப்பட்ட கிராமிய மொழியும் பயன்படுத்தும் போக்கு ஒன்றும் உண்டு. இவ்விரண்டு மொழிப் பாங்கும் இருவேறு எதிரெதிர் எல்லை மீறல்களே. இவை நாடகத்திலே சௌ நிய வேண்டிய கருத்துப் பதிவை ஊறுபடுத்தி விடும். இந்தக் குறைபாடுகள் அற்ற நாடகப் பிரதிகள் மிக மிக அரிது. உதாரணமாக மத மாற்றம், கடுமியப். அவளைக்கொன்றவள் நீ போன்றவற்றைக்கு நிப்பிடலாம். ‘கோடை’ யிலும் ‘புதியதொரு வீட்டுலும்’ மொழிநடையானது சொ இடங்களில் களத்திற்கிணங்கய - மிகவும்

இயற்கையுடன் - இயல்பாக அமையும் அதே சமயம் வேறு சில சந்தர்ப்பங்களிலே காவிய நயம் பாவிநிற்கக் காணலாம்.

இதுவரை நாடகம் எழுதும் போது அதிலே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அமிசங்களை விரிவாகப்பார்த்த நாம் அடுத்து இவ்வாறு செப்பமாய் எழுதுப் பட்ட ஒரு நாடகத்தை முறையாக ஈடுபாடு கொண்டு மேடையெற்றுவது எப்படி எனப் பார்ப்போம்.

வெற்றிப் பாதைக்கு வழி

உனவு உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் ஆகிய வற்றில் லயித்திருக்கும் இவ் வெளையில், நாடகக்கலை மூலமான இன்றைய தேவைபைப் பூர்த்திசெய்ய முனையும்போது, நீன்று திதானித்து பொருளாதார சிக்கனத்தையும் கடைப் பிடிக்க வேண்டியவர்களாய் இந்தகிடீரும். இத்தருணத்தில் வீஷப்பரிட்சைக்கு இடமில்லை. எனவே ஒரு கிரமத்தில் கட்டுமட்டாகச் செலவு செய்து போதிய ஒத்தினை, வேண்டிய கட்டுப்பாடு. நொடர்ச்சியான மேடையேற்றம் ஆகியவற்றால் முன்னேற வேண்டும். பிரமாணமான மேடை அமைப்புக்களையும் செலவுடன் கூடிய ஒளி, ஒலி, இசைப்பழைப்புக்களையும் இயன்றளவு தவிர்த்து, உத்திச்சிக்கனத்தையும் கடைப்பிடிப் பது நல்லது.

நாடகக் கலைஞருக்குக் கட்டுப்பாடு அவசியமானது, குறித்த நேரத்திலே கூடி, குறிப் பிடிட கடமையை நிறைவேற்றப் பழக்கப்படாத கலைஞர்களேயிருக்கின்றன. சீரிய நெறிக்கு உட்பட மாட்டான். இதனால் நாடகமன்றங்களின் சக்தி சித்தறுத்துக்கப்

பருகிறது. போதிய ஒத்திகையற் அரைவேக்காட்டு நாடகன்கள் ஒப்பேற்றப் படுகின்றன. ஆர்வமுள்ள ரசிகர் தண்டிக்கப் படுகிறார்கள், நித்திரை முழிச்சு குற்றம் கட்ட எவருமே விரும்பார்கள்.

மேடைப்பயம் இல்லாத எவருமே எடுத்த எடுப்பிலே நல்ல நாடகங்களை நடித்துவிட முடியாது. அதற்குரிய பயிற்சி படிமுறைக் கிராமத்தில் எங்குப் படல் வேண்டும். ஏனைவில் நாடகம் ஒரு கூட்டு வெளிப் பாடு நடிகரின் மேடையியக்க ஒத்தியைபுதான் முற்றமுழுதான் நாடக வெற்றிக்கு உயிர்நாடி. எனவே பாத்திர வார்ப்பு, கதா சிரியனின் கருத்து நோக்கு. தயாரிப்பாளர் அல்லது நெறியாளரின் தரிசனம் யாவும் செவ்வையாக அசோட்டாக வியாப்தி பெற்றிருக்க வேண்டுமேயானால் திட்டமிடப்பட்ட திருப்திகரமான ஒத்திகை அவசியாகிறது. தவியொருவரின் திறு தவறுதலாலும் முழு நாடகமுமே பாற்பட இடமுண்டு. இதை உணர்ந்து நடிப்பு, மேடையில் இயக்கம், பிரதி நடிப்பு ஆகியன கூட்டுப் பரிவர்த்தனை செய்யப்படும்போதுதான்சிறந்த மேடை நாடகம் தோன்ற முடியும்.

இன்றைய பள்ளி நாடகங்களிலே இலக்கிய, சரித்திரக்கதைக்களே அதிகமாக நாடகமாக்கப் படுகின்றன. இல்லாறு செய்வதன் மூலம் மாணவரிடையே இலக்கிய, சரித்திர, சமய ஆர்வத்தைப் பிரபல்யப் படுத்த முடியுமெனக் காரணம் சுற்பிப்போரும் உண்டு. ஆனால் அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டிலுள்ள வளரும் சமுதாயம் ஒன்றிலே பல புதிய பிரச-

சினைகளும் தேவைகளும் தோன்றுகின்றன. அவற்றிற்கிசையகல்விக் கொள்கைகளும் புத்துருவம் பெறுகின்றன. அந்த நியதிவழி உருவான புதிய கல்வி நெறியில் நல்லீன இலங்கையன்களை, விஞ்ஞானம் எனும் இருபுறம்பான தனித்தனிப் பாதைகளிலே வழிநடாத்தப்படாது. பொதுவான - பொருத்தமான-ஸ்திரமான எதிர்கால வாழ்க்கையிலே வெற்றிநடைபோடத் தச்கதாக, பல கூறுகளையும் பாடசாலை நாடகங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சமூக நாடகம் என்றதும் கிழிந்த நடையுடையது. புனிதமற்றது, சமூக ஊழலை மாணவருக்கு அறிபவைப்பது என்றெல்லாம் தப்புக்கணக்கிடும் நிலைமை மற்றமுழுதாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

எனவே இதுவரை கூறிய வற்றை ஒருங்கே திரட்டித் தொகுத்துக் கூறுவதானால் நாடகவித்தை வரலாற்று அறிவு பெற்ற நம்நாட்டு இளைஞர்களுக்குச் சிறப்பான கடமையும் பொறுப்பும் உண்டு என்றும் நாடக இலட்சியங்களையும் கோட்பாடுகளையும் தீர்க்கமாறு உணர்ந்தவர்களால் முறையான நாடக ஏழுத்துப் பிரதிகள் ஆக்கப்பட வேண்டும் என்றும், அவற்றை முறையான ஈடுபாட்டுடன் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்றும் சொல்லலாம். எமது பாரம்பரிய கலாசாரக் கோலங்களான நாட்டுக்குத்து, பரதநாட்டியம் கண்டிய நடனம், கிராமியநாடோடாடி இலக்கியங்கள் எம்மிடம் உண்டு. உலா ஊஞ்சல், குறும், கோவை, பள்ளி என்பவும் நல்ல அடிப்படை ஊற்றுக்கணக்களே. இனிமேல் செயல்தான் தேவை. ★

குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள்

வி. வாரோானேவ்

*குழந்தைகளிடம் மனிதாபி மானத்தை வளர்த்தல் என்பது-பிறரது இன்ப துன்பங்களைத் தம் முடையவையாகக் கருதும் பண்பினை வளர்த்தல் என்பது-குழந்தை இலக்கியத்தின் குறிக்கோளாகும்' என்று பிரபல சோவியத் எழுத்தாளர் கோக்கிக்கோவள்கி கூறுகிறார். மனிதாபிமானம் இல்லாவிட்டால் ஒரு வளை மனிதன் என்று கருதவே முடியாது என்பதில் ஜயமில்லை.

சோவியத் சமுதாயத்தில் 'அன்னியர்கள் எவருமில்லை' என்ற கருத்தை அனதோனி அலெக்கின் எழுதியுள்ள நூல்கள் முழுதிலும் காணகிறோம். ஒவ்வொரு மனித வாழ்க்கையின் பாலும், அன்பும் இணக்கும் கொள்வதற்கு நாம் பயில வேண்டும் என்று அவர் நம்மை அழைக்கிறார். 'ஒவ்வொரு மனித வாழ்க்கைக்கும், நமது தோழனின் ஒவ்வொரு செயலுக்கும், அவன்து ஒவ்வொரு மோசமான நடத்தைக்கும் நாம் பங்கேற்க வேண்டும்' என்ற வரியுடன் அவரது கட்டுரையொன்று ஆரம்பமாகிறது.

அலெக்கின் வறட்டுத்தன மாக நீதிபோதனை செய்வதில்லை. அவரது கதைகளில் வரும் இளைஞர்கள், வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தாமே அறிந்து கொள்ள முயலுகிறார்கள். சமு

தாயச் சூழ்நிலைகள், குழந்தையுள்ளத்தின் தீவிர இயக்கம், குழந்தையின் சொந்தக் கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் இலற்றின் தாக்கத்தால், குழந்தையிடம் அறநெறி மதிப்புக்கள் பக்குவம் அடைகின்றன.

அலெக்கின் எழுதிய 'எங்கோ ஓரிடத்தில்' என்ற நெடுங்கதையை எடுத்துக் கொள்ளுங்கள். எமலியானேவ் குடும்பம் பற்றிய கதை இது. இக் குடும்பத்தில், அன்னையும் தந்தையும், நேர்மை, ஒழுங்கு ஆகிய பண்புகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள். காலையில் உடற்பயிற்சி, தூய வெளியில் நடத்தல், தமது மகள் செர்கியின் பள்ளியில் நடக்கும் பெற்றேர்கூட்டங்களுக்குச் செல்லுதல், இவற்றில் அவர்கள் தவறுவதில்லை. ஆனால் தந்தையின் நற்பண்புமேது செர்கி கொண்டிருந்த மதிப்பு திடீரென்று மாறிவிடுகிறது. அவர் முன்பு நேசித்த ஒரு பெண்ணுக்கு உதவவில்லை என்பதையும். ஆனால் அவரது முன்னேற்றத்திற்கு அவள் உதவியிருக்கிறார்கள் என்பதையும், செர்கி தூற்செயலாக அறிகிறார்கள். போருக்குப் பின்னர், அவர் நோயற்றபோது, அவள் இரவும் பகலும் அவருக்குப் பணிவிடை புரிந்தாள்; அவரது கல்லூரிப் படிப்பை முடிக்க உதவினாள்; ஆனால்

அவர் மற்றொரு பெண் ஜை மனந்து கொண்டார்.

இதை அறிந்து செர்சி மிக வும் வருந்துகிறான்; தந்தையின் தவறைத் திருத்த விரும்புகிறான்; அவர் முன்பு நேசித்த நீண்ணார்ஜியேல்னுவைப் பராமரிச்சு விரும்புகிறான். இனிய உள்ளம் கொண்ட அந்தப் பெண் மணிக்கு அன்பும் ஆதரவும் தேவை என்பதை அவன் உணருகிறான். ‘நீணவுக்கு என்னுயியன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். எனதந்தைக்காக. எனதந்தையின் சார்பில், நான் உதவுவேன்’ என்ற வரிகளுடன் ‘எங்கோடுரிடத்தில்’ என்ற கதை முடிவிற்கு.

பிறரது துன்ப துயரங்களை மும் தேவைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை அலெக்சின் படைத்துள்ள இடம் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. சோவியத் சமுதாயத்தில் பிறந்துள்ள புதிய மனிதனின் பண்புக்கு இவ்வுணர்வே சிறந்த சான்றுகும். வகுப்பு அறைகளிலும், இளம் யயனியர் முகாமிலும், பொழுதுபோக்கு மன்றத்திலும், குடும்பத்திலும், தமது கதா பாத்திரங்களான இளைஞர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதை அலெக்சின் சித்திரிக்கிறார்.

அவர் பிரச்னைகளையும், மனித இயற்கையையும், மனிதர்களிடையேயுள்ள உறவுகளையும், மிக எளிதானவையாக, சிக்கலற்றவையாக, காட்டவில்லை. அவரது கதாநாயகர்கள் சில வேளைகளில் உணர்ச்சிகரமான சூழ்நிலையிற் சிக்கிக் கொள்கிறார்கள்; எதையும் மாற்றவோ, சரிப்பா

டுத்தவோ முடியாத சூழ்நிலையில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இதுபோன்ற நிலைமைகளை நாம் வாழ்க்கையில் காணுமல் இல்லை... அனதோலி அலெக்சின், வாழ்வின் உண்மை களுக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருக்கிறார்; எதார்த்தத் தின் முரண்பாடுகளை இளம் வாசகர்களிடமிருந்து அவர் மறைப்பதில்லை.

அவரது கதைக் கருக்களில், மனித உணர்ச்சிகள், அறநெறிக் கருத்துக்கள், அபிப்பிராயங்கள், மதிப்புகள், தீர்ப்புகள் ஆகிய அனைத்தும் மோதுகின்றன.

‘எனச்கோதரன் கிளாரி கென்ட் வாசிக்கிறான்’ என்ற கதையில் காணப்படும் உணர்ச்சி மோதல்கள் அற்பமானவை என்று தோன்றலாம். அன்னை மீது அன்பு கொண்ட தங்கையொருத்தி அவளை ஏமாற்றுகிறான். ஒரு பெண்ணுடன் அவன் கொண்டிருக்கும் நட்புறவை முறிக்கப் பார்க்கிறான்.

எனினும், இந்தச் சிறிய நிகழ்ச்சியில் மனிதனின் ஆன்மசுதந்திரம், காதல், ஒவ்வொரு வரையும் சயமாக மதிப்பிடுதல் போன்ற அறநெறிப் பிரச்னைகள் அடங்கியுள்ளன. அதே வேளையில் இப்பிரச்னைகள், சமுதாயக்கண்ணேட்டத்துடன் சித்திரிக்கப் படுகின்றன. நியாயமான முறையிலும், ஆரவாரம் இல்லாமலும் தீர்க்கப் படுகின்றன.

‘முந்தா நானும் நாளை மறுநானும்’ என்ற புதிய கதையில் அலெக்சினின் படைப்பாற்றல் மேலும் வளர்ந்திருப்பதைக் காண்கிறோம். கசப்பும் அலட்சியப் போக்கும் கொண்ட மனிதர்களை மிகக் கூர்மையாகக் கிட்டல் செய்கிறார். சொந்தச்

சகோதரனைப் புறக்கணிக்கும் ஒருவனை அவர் கடுமையாகச் சரடுகிறார்.

குழந்தைகளின் அமெச்கு இசைக் குழுவின் ஆசிரியராக இருந்த விக்தர் கரவீயெல் என் பவர், ஒரு திறமையான், தன் எவ்வுற்ற ஆசிரியர். நோய் வாய்ப்பட்ட அவரை, பொழுது போக்கு மன்றத்தின் இயக்குநர் ‘திஸ்மிஸ்’ செய்துவிடுகிறார். 30 ஆண்டுகளாக இசையைப் போ தித்து வந்த கரவீயெல், தமது மாணவர்கள் அனைவரும் பெரிய இசைவாணர்களாக மலர்ந்து விடுவார்கள் என்று என்ன வில்லை. எனினும், அவர்கள் சிறந்த பண்பாளர்களாக வளர வேண்டும் என அவர் விரும்பினார். ஒருவர் கட்டிடத் தொழிலாளி யாகவோ, மெக்கானிக்காகவோ கணக்கராகவோ, விஞ்ஞானியாகவோ இருந்த போதிலும், அவருக்கு இசையுடனே கல்யூட்டரே தொடர்பு இருக்குமாயின், அவர் சிறந்த பண்பாளராக விளங்குவார் என்பது கரவீயெலின் கருத்தாகும். ஆனால் பொழுது போக்கு மன்றத்தின் இயக்குநர், கரவீயெல் ‘கடந்த கட்டிடத்தை சேர்ந்தவர்’ என்று குறை கூறி,

அவருக்குப் பதிலாக வேறு ஒரு வரை நியமிக்கிறார். இதனால் எல்லோருக்கும் கோபம் வருகிறது. அப்பொழுது ஒரு பாத்திரம் இவ்வாறு பேசுகிறது:

‘ஒரு மனிதன்’ கடந்த கட்டிடத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியாது. ‘கடந்த கட்டம்’ என்பதன் காருள் எனக்கு விளங்கவில்லை, ‘கடந்த கட்டங்’ களின் மீதுதான் நமது வாழ்க்கை உருவாகியுள்ளது. அதுதான் நமது அடிப்படை. அடிப்படையில்லாமல், கட்டிடம் எப்படி நிற்க முடியும்? இந்த விஷயம் ஒரு சாதாரண மனிதனுக்குக் கூடத் தெரியும். இவ்வாறு தனது கருத்தை அந்தப் பாத்திரத்தின் மூலம் வெளியிடுகிறார் ஆசிரியர்.

இந்தச் சொற்கள் சோவியத் மக்களது இதயத்தின் அடியாழத்திலிருந்து வருடின்றன என்பதை அலெக்சின் நிருபிக்கிறார். ‘ராணுவ வீரச் செயல்களை மறக்கக் கூடாது’ என்பது பழையாழி; ‘மனிதர்களின் நற்செயல்களையும் மறக்கக் கூடாது’ என்பதையும் ஒரு முதுமொழி யாகக் கொள்ள வேண்டும் என்று அலெக்சின் வலியுறுத்துகிறார்.★

துயரின் படிநிலைகள்

கடுங் கோடையில் திடீர் மழை.
வயவிற் முற்றிக் குலுங்கியிருந்த
கதிர்களை எண்ணி விவசாயி கலங்கினான்.
ஆலையில்,
வியர்வையைத் துடைத்தவாறு ஒருவன்,
ஒட்டை விழுந்து பியந்து கிடந்த
வீட்டின் ஒலைக் கூரையையும்,
அதன் கீழ் ஏங்கும்
மனைவியையும் நினைத்தான்.
கோடுவும், பாடுவும் மாலை நேரத்துப்
பந்தடி போச்சே எனப் பரிதவித்தனர்.
பெரிய ஒவ்பீசர் கார்வரை நடக்கையில்
சப்பாத்து நனையுமே எனத்
துயர் கொண்டார்.

— நித்தி

தேசிய ஒற்றுமையும் தென்னிலங்கையும்

~~~~~ செ குறிப்புக்கள்

— திக்குவல்லை - கமாஸ்

தேசிய ஒற்றுமைபற்றிப் பரவலாக வலியுறுத்தப்படும் இக்காலத்தில் அதுவும் சிங்கள - தமிழ் ஒருமைப்பாட்டு மகாநாடு நடத்தப்படும் இவ்வேலையில் தென்னிலங்கையோடொட்டி அதன் முக்கியத்துவத்தைச் சிந்திக்கும்போது தவிர்க்கமுடியாது மாத்தறை - காலிம் புலவரின் கவிதையொன்று நினைவுக்கு வகுகின்றது,

முஸ்லிம் கிறிஸ்து பெனத்தம் ஹிந்து  
 இனங்கள் நான்கிலங்கையில்,  
 வெஸ்லின் பவுடர் சந்தனம் மலர்  
 போன்றிலங்கும் மங்கையின்  
 சாதி நான்கும் ஒருங்கு வாசம்  
 வீசும்போது ஆண்தம்,  
 நீதியோடு வாழ்வதற்குத்  
 தெரியாவிடின் இழிவுதான்..

தமிழ் - சிங்களம் இரு மொழிகளிலும் பாண்டித்தியம் மிக்க அன்னரின் கவிதைகள் சமய, சமூக உணர்வு நிறைந்ததாக மினிர்கின்றன, 1956 ஆம் ஆண்டுவரை வாழ்ந்த அவர் பல நூல்களை சிங்களத்திலும் வெளியிட்டுள்ளார்.

அவர் வாழ்ந்த காலத்தில் இப்பகுதிகளில் நடைபெறும் சிங்கள விழாக்களில் கலந்துகொண்டு சிங்களத்திலேயே கவிமழை பொழிவதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிங்களம் - தமிழ் இரு மொழிகளிலும் ஒரே கருத்தை மாறி மாறி உடனுக்குடன் பாரும் வல்லமையையும் நேரடியாக அவதமளித்த பலர், இப்பொழுதெல்லாம் கூறும்போது அன்னரைத் தனிப்பட ஆராய்ந்து தெளிய வேண்டுமென்பது அவசியமான பணியாகத் தெரிகிறது.

அன்மைக்காலத்தில் மாத்தறை எம். சாவி என்பவர் ‘நினைக்காதது’ ‘வாழ்வின் திருப்பம்’ முதலிய சிங்கள நாடகங்களை மேடையேற்றிப் பாராட்டுப் பெற்றவராவர். மற்றும் போர்வையூர் ஸாயிக் என்பவர் மு. வரதராசனின் ‘கள்ளோ காவியமோ’ என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இலக்கிய ரீதியான ஒருமைப்பாட்டு முணைப்புகளையும் பணிச்சொயும் அவதானித்து வருமிடத்து நிகழ்வாண்டுகளில் இலக்கிய நண்பர்களிடத்தே நேரடியான தொடர்புகளையும் கூட்டிணங்த சமுதாயப்பணிகளையும் காண முடிகிறது. இந்த ரீதியில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தின் சேவை தனித்துவதுமானது.

“தமிழ் வளர்ப்பது மாத்திரமல்ல; தேசியத்தின் வளர்ச்சி யிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். இதற்குத் தோழைச்சக்கிகளின் இணைப்பு அவசியமாகும். அதன் முதற்படியாக எமது குழுவில் வாழும் சிங்களக் கலை - இலக்கிய நண்பர்களுடன் தொடர்புகளை வனுப்படுத்தவேண்டும்” இவ்வாறு தி. எ. சங்கத்தின் முதற் கூட்டத்தின்போது திரு. எம். ஹம்ஸா முகம்மது நிகழ்த்திய தலைவரையை இன்று நினைவுபடுத்தும்பொழுது. அன்று வகுத்துக்கொண்ட இலட்சியத்தில் நெஞ்சுரத்தோடு தடம்பதித்து வருகிறோமென்ற மகிழ்ச்சி உள்ளத்தைக் குளிர்விக்கின்றது.

இதற்குச் சிரமம் வைத்தாற்போல் சென்ற ஆண்டு நடைபெற்ற தென்னிலங்கை இலக்கிய விழா அமைந்தது. திரு. ஜீவா உட்படப் பலர் கலந்துகொண்ட அங்கிழாவில் தோழர் குணதாஸ விதானகம உரையாற்றுகையில் ‘தேசிய ஒற்றுமைபற்றிப் பேசிக் கொண்டும் அறிக்கை விட்டுக்கொண்டும் இருப்பதில் பயனில்லை. உண்மையான தேசிய ஒற்றுமைக்கு இவ்விழா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அதுவும் ஒரு சிராமப்பறத்தின் இம் முன்மா திரி எமது நாட்டின் எட்டுத் திக்கும் பரவவேண்டும்...’ என்று உணர்ச்சிவசத்தோடு குறிப்பிட்டார். திரு. பிரதி நந்திஷாம் விழாவில் உரையாற்றினார்.

மேற்படி விழாவைப் பாராட்டியும் ஒரே மேடையில் சிங்களத்தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர்கள் என்ற கருத்துக்கு அழுத்தம் கொடுத்தும் ‘அத்த’ பத்திரிகை முன்பக்கத்திலேயே செய்தி வெளியிட்டிருந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

சமகாலத்தில் சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகப் பரிவர்த்தனை வேகமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையிலும் தென்னிலங்கை நண்பர்கள் தமது பங்கினைச் செலுத்தத் தயங்கவில்லை. சிங்களச் சிறுகதைகளைத் தமிழ்ப்படுத்துவதிலும் சிங்கள இலக்கியங்கள் சம்பந்தமான விபரக் கருத்துக்களை எழுதுவதிலும் ‘நீள்களர் நம்பி’ ஈடுபட்டு வருகிறோம். இவரிலும் திரு. எம். எச். எம். சம்லின் பணி மிக முக்கியமானதாகும். தமிழ்ப்படைப்புக்களைச் சிங்களத்துக்கு மொழிபெயர்க்கும் மொழிப்பயிற்சியும் கலை நெஞ்சமும் கொண்ட இவரிடம் இலக்கிய உலகம் இன்னும் மிக அதிகம் எதிர்பார்க்கின்றது.

நடைபெற இருக்கும் சிங்கள - தமிழ் ஒருமைப்பாட்டு மகாநாடு ஈழத்தில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு தென்னிலங்கைக்கும் நிச்சயம்மிகுந்த வேகத்தை உண்டும்.

காளிதாஸனின்

‘சாகுந்தலத்தை  
புஷ்கின் படித்திருந்தாரா?

தி. பெல்கின்

அவேலக்சாந்தர் புஷ்கினின் முற்றுப்பெருத படைப் பாசிய ‘தி மெர்மெய்ட்’ (மச்ச கன்னி) என்ற இலக்கியத்திற்கு மூல ஆதாரங்களில் ஒன்று ஒரு கீழ்த்திசை இலக்கியமாக இருக்கக்கூடுமென்று புஷ்கின் இலக்கிய ஆராய்ச்சி நிபுணர்கள் கருதுகின்றனர். அது காளி தாஸனின் ‘சாகுந்தல’ மாக வே இருக்கலாமென்று தோன்றுகிறது.

புஷ்கின் நாடகம், காளிதாஸன் நாடகம் இரண்டிலுமே நிகழ்ச்சிகள் உண்மை உலகத்திலும் கற்பனை உலகத்திலும் திரும்பும் நடனம் நடைபெறுகின்றன. இவ்விரு உலகங்களுக்குமிடையே உள்ள மெல்லிய எல்லைக் கோடு மங்கி, உருத் தெரியாமல் கலந்து விடுகிறது. யதார்த்தம் கற்பனையோடும், கற்பனை யதார்த்தத்தோடும் பின்னிக் கிடக்கின்றன.

சாகுந்தலத்தில், ‘ஆகிரமத் தலைவரான கணவ முனிவர் கிரகக்கோளாறுகளால் தம் வளர்ப்பு மகளாகிய சகுந்தலைக்கு ஏற்படவின்ன தீங்குகளைத் தீர்க்கக் கூடிய சாந்திகள் செய்வதற்காக ஒரு புனித ஷேத்திரத்திற்குச் சென்றிருந்தார்’ என்ற சொற் களுடன் கடை ஆரம்பமாகிறது, புஷ்கினின் நாடகத்திலும் மில்

ஸர் தம் மகளின் எதிர்காலம் பற்றிக் கூறும் கவலை தோய்த்த வசனத்துடன் மச்சகளினி கடை ஆரம்பமாகிறது. நிகழவிருக்கும் அபாயத்தை அந்த முனிவர் முன்கூட்டியே உணர்கிறார்.

மன்னன் துஷ்யந்தன் சட்டப் படி மனைந்து கொண்ட மனைவிக் குக் குழந்தை இல்லை. புஷ்கின் நாடகத்தில் ‘என் பிரார்த்தனைக்குக் கடவுள் செவிசாய்த்து, எனக்குக் குழந்தைகளைக் கொடுத்தால்!’ என்று கதாநாயகி ஏங்குகிறார்.

சகுந்தலையும் மில்லரின் மகஞும் தங்கள் நாயகர்களை அவர்களுடைய பணத்திற்காகவோ அன்றிச் சமூக அந்தஸ்த்துக்காகவோ காதலிக்கவில்லை. இருவரும் தங்கள் காதலரின் விசவா

சத்தில் உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள். இருவரும் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில், தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளைப் பற்றிக் குறிப்பி குகின்றனர். துஷ்யந்தன் தன் காதலி சகுந்தலையை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது அவருக்கு ஒரு மோதிரத்தை தக்கொடுத்து விட்டுப் போகிறுன். அதேபோல் மில்லர் மகனுக்கும் இளவரசன் ஒரு ரத்தினச் சரத்தை அவள் தலையில் அணி வித்து, தன் நினைவாக ஒரு ஆரத்தை தழும், கொடுத்துவிட்டுப் போகிறுன்.

சகுந்தலை கவனிக்காத பொழுது அவருடைய மோதிரம் ஏறியில் விழுந்து விடுகிறது. மில்லரின் மகனது ரத்தினச் சரமும் நீப்பர் நதியில் வீழ்ந்தவிடுகிறது.

மற்றொரு பொருத்தமும் இருக்கிறது. ‘என் குலத்தை இழிவு படுத்தப் பார்க்கிறோய்’ என்று மன்னன் சொல்லக்கேட்ட சகுந்தலை பூமி தேவியை நோக்கி ‘பூமித்தாயே, நீ பிளந்து என்னை ஏற்றுக்கொண்டுவிடு’ என்று வேண்டுகிறன். அதுபோல் புஷ்கின் நாடகத்திலும் இளவரசன் தான் மீண்டும் சந்திக்க முடியாதபடி இறுதியில் ‘பிரிந்தே ஆக வேண்டும்’ என்று சொல்லும்பொழுது மில்லரின் மகள் வேதனை தாங்காமல் நீப்பர் நதியில் விழுந்து விடுகிறார்.

இரு பெண்களும் மறைந்து விடுகின்றனர். யதார்த்தம் கற்பண்யில் கலக்கிறது. கறை நிகழும் களம் மாறுகிறது.....

இரு பெண்களும் மறைந்த பின் ரவிய இளவரசனும், இந்திய மன்னனும் தங்கள் வாழ்க்கையிலிருந்து இன்றியமையாத ஏதோ ஒன்றை இழுந்து விட்டதாக உணர்கின்றனர் என்று

காளிதாஸனும் புஷ்கினும் காட்டுகின்றனர்.

இருவரும் தாங்கவொன் மூத மன வேதனைக்கு உள்ளாகின்றனர். சகுந்தலை மறைந்த பின் துஷ்யந்தன் நடத்தையைக் கவனித்து கொண்டிருந்த மிச்ர சேஷி என்ற தேவகன்னிகை இவ்வாறு சொல்கிறார்கள்: ‘அவள் ஒளியைக் காணவில்லை. இருஞ்சு அறையில் அடைபட்டுக் கிடக்கிறேன்’ ரவிய இளவரசனை அவள் ‘ஒரு காலத்தில் ஆனந்தமாக இருந்த இடத்திற்கு ஏதோ ஒரு சக்தி இழுத்துச் செல்கிறது. இந்திய மனன் தன் காதலி அல்லபெப் பொழிந்த இடத்தை நினைத்து, நினைத்து துக்கப் படுகிறார். இரு கவிஞர்களும் தங்கள் கதாநாயகர்களை அவர்களுடைய தவறுகளுக்காக பச்சாத் தாபப்படும்படி செய்கின்றனர். இருவரும் தங்கள் தவறுகளை ஓப்புக் கொள்ளுகின்றனர். இரு குதைகளிலும் மனம் புண்படுத்தப் பெற்ற பெண்கள் மிகவும் வனுவான் பாத்திரங்களாகக் காட்சியளிக்கின்றனர்.

மர்ச்சகன்னி நாடகத்தில் முதல் காட்சிக்கும் கடைசிக் காட்சிக்குமிடையே ஏறு ஆண்டுகள் கழிகின்றன. இரு நாடகங்களும் சம்பிரதாயங்களும் சடங்குகளும் அனுஷ்டிக்கப்படுவதை வலியுறுத்துகின்றன. இந்திய நாடகத்தில் ராஜசபையோரும், விதூஶங்களும், சகுந்தலையின் தோழிகளும், ஒரு சம்பிரதாயமான சடங்கு செய்யப்படாதது பற்றிக் கவலைப்படுகின்றனர். மச்சகன்னி நாடகத்திலும் தரகாரும் மாப்பிள்ளைத் தோழனும் திரும்ணத்திற்குப் பொருத்தமில்லாத ஒரு பாட்டைக் கேட்டுக் கவலைப்படுகின்றனர்.

இரு நாடகங்களிலும் வேட்டைக் காட்சிகள் முக்கியமான

வை. சாகுந்தலத்திலும் மர்ச் கன்னியிலும், கற்பணை உலகக் காட்சிகளின் முடிவில், தந்தையர்கள் தங்கள் குழந்தைகளைச் சந்திக்கின்றனர் — இளவரசன் அழகிய சிறு மச்சகன்னியையும் துஷ்யந்தன், சிங்கக் குட்டியின் பறக்கை என்னும் ஒரு சிறுவனையும் கான்கின்றனர்.

இரு நாடகங்களுக்குமிடையேயுள்ள ஒற்றுமைகளை இது போல் இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவை போன்ற திகழ்ச்சிகளைப் புராதன ரூஸ் நாட்டுப் பரைப்புவில் வைத்து எழுதவேண்டுமென்ற அவாவை புஷ்கின் உள்ளத்தில் தூண்டியது இந்திய நாடகம்தான் என்பதை எப்படி நிருபிப்பது? அந்தக் காலத்தில் ஜேராப்பாவில் பிரச்ச சொற்பமானவர்களுக்கே தெரிந்திருந்த இந்திய நாடகம் புஷ்கி னுக்கும் பரிச்சயமாகியிருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்?

புஷ்கின் படைப்புக்கவரில் காணப்படும் இந்தியக் கருத்து அமைந்த புத்தகங்கள் பற்றி நான் இங்கு விவரிக்கப் போவதில்லை. இந்த மாபெரும் ரவியியக் கவிஞரின் கவனத்தைக் கவர்ந்த காவிதாஸஜைப் பற்றியும் லில இந்திய நாடக ஆசிரியர்களைப் பற்றியும் மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

புஷ்கினின் நூல் நிலையத்தில் 1800-ஆம் ஆண்டில் பாரிசில் பிரசரிக்கப்பட்ட சாகுந்தலத்தின் பிரதி என்றும், ஜி. வில்ஸனால் எழுதப்பெற்று, 1828-ல் பாரி சில வெவ்வியான, ‘இந்திய நாடகச் செல்வங்கள்’ என்ற இரண்டு பாக நூலும் இருந்தன. ஆகவே புராதன ரூஸ் நாட்டு வாழ்க்கை

பற்றிப் புஷ்கின் நாடகம் ஏழு திக் கொண்டிருந்ததாகக் கருதப் படும் காலமாகிய 1828-ஆம் ஆண்டு இறுதிக்கும். 1832-ஆம் ஆண்டு மத்திக்கும் இடையே அவரிடம் இந்த இரு தொகுதி கரும், சாகுந்தலம் பற்றிய குறிப்புக்களுடனும் விளக்கங்களுடனும் இருந்திருக்கின்றன. முதல் பாகத்தில் தேர்ந்தெடுத்த சிலச் சம்பளம் கிருத நாடகம் பற்றிய முதல் ஆராய்ச்சியும் அடங்கியுள்ளது. ரவியியக் கவிஞர் இவற்றையெல்லாம் படித்திருக்கிறார் என்பதில் ஜயமில்லை. பழங்கால இந்தியப் பெண்களின் நிலையை விளக்கும் சூத்ரகனின் ‘மிருச்சக்டிகம்’ (மண் தேர்), காலிதாஸவரின் ‘விக்ரமோர்வசீகம்’ (விக்ரமா தித்தனும் ஊர்வசியும்) முதலிய நாடகங்கள் முதலில் அவர்மனதைக் கவர்ந்தன. 1803-ல் வெவ்வியான சாகுந்தலத்தின் பிரெஞ்சுப் பதிப்பில் ஆரூவது அங்கத்தில் வரும் ஒரு காட்சி புஷ்கினின் கவனத்தைக் கவர்ந்தது. அதுதான், காதலனால் நிராகரிக்கப்பட்ட சாகுந்தலையின் மனநிலையைச் சித்திரிக்கும் அவனுடைய சொற்களும் செயல்களுமாகும்.

மாற்றப்பட்டு, இழி வபடுத்தப்பட்ட ஓர் இளம் பெண்ணின் தன்நலமற்ற தூய காதல் புஷ்கினின் கற்பணையை கவர்கிறது. ஆகையால், நீப்பர் நதிக்கரையில், ஆலை அருகே நிகழும் காட்சியில், அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் சோகம் நிறைந்த கட்டடத்தில், அவனுடைய துயரத்தின் ஆழத்தை எடுத்துக் காட்டுகிறார். உணர்ச்சிகள் வேகமாக மாறும் சிறு வசனங்களின்

மூலம், மில்லரின் மகள் அனுபவிக்கும் மன வேதனையின் கடுமையை வெளிப்படுத்துவதில் வெற்றி காண்கிறார் புஷ்கின்.

கைவிடப்பட்ட பெண் உருவத்தின் கலைரீதியான முக்கியத்துவத்திலும், அதை மேறும் அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளிலும் புஷ்கின் கவனம் செலுத்த இந்த இந்திய இலக்கியம் வழி கோரியது.

காதலனால் துறக்கப்பட்டதற்கு பெண்ணின் வடிவத்திற்குப் புது உருவம் கொடுக்கும் பொழுது புஷ்கின், காவிதாஸன் செய்ததுபோல செய்யாமல், அந்தக் காட்சிகளைச் சூருக்கி, கதைப் போக்கிற்குத் தடையாக நின்று கூறியது கூறலைத் துவிர்த்திருக்கிறார். உதாரணமாக, காதலி மீது துஷ்யந்தனுக்கு இருந்த மோகம் சாகுந்தலத்தில் பல காட்சிகளில் விவரிக்கப்படுகின்றன. ஆனால், மில்லரின் மகள் அவன் காதலன் ஆகியவர்களின் கதையை ஆலைக்குப் பின்னால் நடுநிசியில் நிகழ்ந்த சந்திப்புக் களின் நினைவுகள் மூலம் சொல்கிறார் புஷ்கின்.

புஷ்கின் நாடகம் முடிவு பெறுமல் இருப்பதற்குப் பல சுவையான காரணங்கள் கூறப்படுகின்றன. இங்கு மச்சகன்னி யையும் சாகுந்தலத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். மச்சகன்னி நாடகத்தை ஆழ்ந்து ஆராய்ந்த பெர்கோவ்ஸ்கியின் கருத்து.

‘வழக்கம்போல் இளவரசனின் மரணத்துடன் நாடகத்தை தமுடிக்க புஷ்கின் விரும்பவில்லை’ என்பதாகும். புஷ்கின் கதாநாயகிக்குப் பழிவாங்கும் என்னம் இல்லை. இந்திய நாடகத்திலும் பழி வாங்குவது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. சாகுந்தல் சபமாக முடிவடைவிற்கு. ரவியக் கவிஞருக்கும் அவருடைய ஜனரங்கை நாடகத்தை மனிதாயிமானத்துடன் முடிக்க வேண்டுமென்ற என்னத்தை அந்த மாபெரும் இந்திய இலக்கியம் ஏற்படுத்தியிருக்கலாம்.

எப்படியிருந்தும், ‘ம் ச் சகன்னி’ நாடகத்தைத் துருவி ஆராய்வது என் நோக்கமல்ல. சாகுந்தலத்தைப் புஷ்கின் எந்தக் கோணத்திலிருந்து பார்த்திருக்கிறார் என்பது பற்றி ஒரு கண்ணேட்டம் விடவே முயன்றிருக்கிறேன். இந்தத் தலைசிறந்த இந்திய நாடகத்தை, மற்ற ரவிய, ஜரோப்பிய இலக்கிய கர்த்தாக்களைப்போல் புஷ்கினும் பெரிதும் வியந்திருக்கிறார் என்பது வெளிப்படை என்று தோன்றுகிறது. தமக்குப் பிடித்த தார்மிகப் பிரச்சினைகளைப் புஷ்கின் தம் வழியில் விளக்க முயன்றிருக்கிறார். இந்த மாபெரும் ரவியக் கவிஞர் விஷயத்தில் எப்பொழுதும் நிகழ்வதுபோல் அவருடைய முயற்சி, உலகத்தின் சுவை மிக்க கருத்துக்களில் ஒன்றை அலாதியான முறையில் வியாக்கியானம் செய்யும் ஒரு முக்கிய தனி இலக்கியமாக உருப்பெற்றது.

குரோம், நிக்கல் ஆகிய விலை உயர்ந்த உலோகக் கலவையால் மட்டுமே உருவான கவிஞர்கள் உளர். அந்தக் கலவையில் எளிமையானதும் மிக முக்கியமானதுமான இரும்பு கிடையாது! இரும்பு அல்லாத கலப்பு உலோகத்தில் உறுதி எப்படி இருக்கும்?

## துவாரகை

— செம்பியன் செல்வன்

### ரேஷன் ; 1.

ஹம்ச தூவிசா மஞ்சத்தின் பஞ்சணையில் சாய்ந்தவர்கு,  
ருக்மணியின் துவிலினைக் கையால் பற்றி இழுத்து பெண்மை  
வெட்கத்தால் கணிந்து குழைந்து திரங்கும் விந்தையை ஸியந்த  
வாறு சிரித்துக்கொண்டிருந்தான் மாயக் கண்ணன்.

புல்லாங்குழலாக, ருக்மணியா?

பிரமதேவனே நீ அற்புத ரசிகனே? - கலைஞனே?

இந்தக் கலை யழகெல்லாம் உன் கை பட்டுப்  
பட்டு எழுவது

வேதனையா? ஆராதனையா?

‘போதும் விடுங்கள்! ’ - செல்லச் சிறுங்கல்

போதை தலைக்கேற்றும் மதுச் சொற்கள்

‘கண்ணு! அபயம்! ’ - கண்ணனின் உணர்ச்சிச் சுழிப்புகள்  
ஸ்தம்பித்தன

எங்கிருந்து கேட்கின்றது? யார் அபயம்? ...

அஸ்தினூபுரம் திரெளபதி.

துவாரகையின் துணிமணிகள் அஸ்தினூபுரிக்  
குப் போகட்டும்

கண்ணனின் - கருணை துவாரகையின் செல்  
வம் - அகில உலகப் புசழ்பெற்றன

ஆனால் —

சில நாளில் —

துவாரகை மக்கள் துணிப்பஞ்சத்தால்

‘ரேஷன் காட்டுக்கும் ‘கறுப்புச் சந்தைக்கு’  
மாக அலைந்துகொண்டிருந்தார்கள்.

## தூது ? 2

‘கன்னே! துரியோதனவிடம் சென்று நமக்குரிய பாதிராஜுயம் கேள்!’  
‘ஆஹா! பொதுவுடமை’ - என்று மகிழ்ந்தான் கண்ணன்.

‘அது தர மறுத்தால், ஐந்து நாடு கேள்!’

‘சோஷலிசம்!’ - என்றுன் முகமலர்ச்சியுடன் கண்ணன்.

‘அதுவுமில்லையெனில் ஆள ஐந்து நகர்கேள்!’

‘முதலாளித்துவ சோஷலிசம்!’ - என்றுன் மலர்ச்சி நீங்க.

‘கௌரவர் அதனையும் மறுத்தால் ஐந்து ஊர் ... ... ’

‘ஐனநாயக சோஷலிசமா ... ?’ - அவன் வாய் முனைமுனுத்தது.

‘துரியோதனன் அதனையும் இழப்பாகக் கருதினால் ஐந்து வீடாவது தரும்படி கேள்!’

‘ஐனநாயகமா ... ?’ கண்ணனின் எண்ணங்கள் எங்கோ நீந்தின.

‘கன்னே! இவை ஒன்றிற்கும் கௌரவர்கள் உடன்படார்களாயின் போர் வேண்டு! அடுபோர் வேண்டு!’ - என்றுன் வாய்மையின் புத்திரன்.

‘புரட்சி! அடிப்படை மாற்றம் ... அடித்தளமே மாற்றப்படும் மாற்றம் ... போர் ... ... போர் ... ... போர் ... ... ’ எனக் கிரித்தான் சக்கராயுதன்.

சிறிது யோசனையின்பின் கண்ணனைக் கேட்டான் தர்மன்;

‘எல்லாம் சரிதான் கன்னே! நான் ஓவ்வொன்றுக தூதுப் பொருளைச் சொல்லி வருகையில் - நீ ஏதேதோ சொல்லி வந்தாயே - என்ன அவை? எனக்குப் புரியவில்லையே!’

‘உங்க்குமட்டுமல்ல ... ... வேறு எவருக்கும் புரியாது ... ... இவையாவும் வராப்போகும் யுகங்களின் சமூக மாற்றங்கள் ... ... அதற்கு நீ அடியெடுத்துக் கொடுத்திருக்கிறோய்!’ - என்றுன் பரமாத்மா.:

### இளந்தளிர்



தனியாத இலக்கிய ஆர்வம்கொண்ட இவரது பெயர் ஏ. கேராஸ். வயது 17 இவரது தாய் மொழி தமிழ்ல்ல. வட இந்தியாவில் குஜராத் மாகாணத்தைச் சேர்ந்த மேமன்பாய் இனத்தவர் இவர். தமிழில் ஆர்வமுள்ளவர். கவிதைகள் எழுதுகின்றார். எந்தத் தமிழ் இலக்கியக் கூட்டத்திலும் இவரைச் சந்திக்கலாம், இவரது எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும். கொழும்பில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

## புதிய கதை பிறக்கிறது!

“நாம் வர  
வந்திருக்க! -  
நமக்கு என்ன வேணுமாக்கும்? ”  
என்று சால்வையைக்  
கமக்கட்டுக்குள் வைத்து  
கேள்விக் குறியாய் வளைந்து  
நயினுர் முன் நிற்க;

“எட செல்லன்  
உன்றை கருப்பணி  
உருசையடா!  
ஓரு முட்டி வீட்டை  
கொண்டு வா”  
எனப் பெரியவர் சாற்றுகிறார்.

“ஐயா ... ... நான் சீவிரேஸ்லை.  
மகன்தான் சீவிருன்  
அவனிடம் சொல்லுகிறே ஞக்கும்  
நாம், வர ... ... வர ... ... ”  
என்று அவன் குழைய  
ஏறுபெட்டி தள்ளாருடன் வந்த மகன்

“என்ன கானும்  
அடிமை குடிமைகள் என்ற நினைப்போ?  
நாமும் மனிதர்கள் தாம்.  
பழைய நயினுர் காலம்  
பாறி விழுந்துட்டுது  
எங்கள் உழைப்பை இன்னும் உறிஞ்சவா  
என்னுகிறீர்?  
வையும் பணத்தை; விரும்பினால்  
தாக்கும் முட்டியைக் கையில்”  
என்று கீழே வைக்கிறான்.  
நயினுர் புதுமையாக அவனைப் பார்க்கிறார்.

வதிரி - சி. ரவீந்திரன்.

## மகாகவி புஷ்கின்

★----- ரகுநாதன்

ரஷ்ய நாட்டுக்கு வெளியே மிகவும் பிரபலமான முதற் பெரும் ரஷ்ய எழுத்தாளர்களில் மகாகவி புஷ்கின் முக்கியமான வர். இவரது 175-ஆவது பிறந்த தின விழா இவ்வாண்டில் ஜுன் மாதம் கொண்டாடப்படுகிறது.

ரஷ்ய வரலாறு முழுவதையும் எடுத்துக் கொண்டால், அந்நாட்டின் தவப் புதல்வர்கள் பலரும் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தின் முன் னையில் எப்போதும் நின்று வந்துள்ளதைக் காணலாம். எனினும் 'சுதந்திரம் பற்றிப் பாடிய கவிஞர்' என்ற முறையில் அவர்களில் யாரையும் புஷ்கினுக்கு இணையாகக் கூற முடியாது.

1799 ஜூன் மாதத்தில் பிறந்த புஷ்கின் 1837-ஆம் ஆண்டில் 37 வயதில் இளம் பருவத்திலேயே அகால மரணம் அடைந்தார். ஜூர் மன்னரின் கையாட்கள் தூண்டிவிட்ட ஒரு சவால் சண்டையில் அவர் கொல் ஸ்பட்டார். என்றாலும், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு நாட்டின் தேசிய இலக்கியத்தைச் சீர்திருத்திய வெள்ளூரு கவிஞரை உலக இலக்கியத்தில் காணப்பது அரிது என்றே சொல்லலாம். மற்றொரு மாபெரும் ரஷ்ய எழுத்தாளரான நிக் கே கா லா ய் கோகோல் புஷ்கினைப்பற்றிப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: 'இருநூறு ஆண்டுகளுக்குப் பின் னர் காட்சியளிக்கக் கூடிய வளர்ச்சியற்ற ரஷ்ய மாவிடங்கே

புஷ்கின் விளங்குகிறார். குவிந்த நிலைக் கண்ணையின் பராப்பில் பிரதிபலிக்கும் இயற்கைக் காட்சியைப் போன்று, ரஷ்ய இயல்பும், ரஷ்ய உணர்வும். ரஷ்ய மொழியும், ரஷ்யக் குணைச்சும், அத்தனை ஸ்படிகத் தெளிவோடு அத்தனை சுத்தமான அழகோடு அவருள் பிரதிபலித்துள்ளன.

புஷ்கின் பழைய பெருந்தன வர்க்கக் குடுப்பத்தில் பிறந்த வர்; என்றாலும் அவர் அடங்கியாள்பவர்களை எதிர்த்தார்; குதந்திர லட்சியத்தைப் போற்றிப் புகழ்ந்தார். புஷ்கின் வாழ்ந்த காலம் ஓர் இருங்ட காலம். அந்தக் காலத்தைப் பற்றி வெளின் இவ்வாறு எழுதியுள்ளார்; 'அது பண்ணையடிமைத்தனம் நிலவிய காலம். ரஷ்யா நகூக்கப்பட்டுச் செயலற்றுக்கிடந்து, பெருந்தன வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் இதனை ஆட்சேபித்தனர்; ஆயினும் வெகுஜன ஆதரவில்லாததால் அவர்கள் வலியிழந்திருந்தனர். என்றாலும், பெருந்தனவர்க்கத்தைச் சேர்ந்த அருமையான நபர்கள் சிலர் மக்களுக்கு விழிப் பூட்ட உதவினர்.' புஷ்கின் அத்தகைய அருமையான நபர்களில் ஒருவராக இருந்தார்.

1825-ல் புரட்சி மனப்பான மைகொண்ட பெருந்தனவர்க்க அதிகாரிகள் சிலர் ஜூர் மன்னைப் பதவியிலிருந்து இறக்கி, ரஷ்ய நாட்டில் ஒரு குடியரசைப் பிரகடனம் செய்ய முயன்றனர்.

இந்த ரகசியத் திட்டத்தில் புஸ் கிள் நேர்முகமாகச் சம்பந்தப் பட்டிருக்கவில்லை. என்றாலும் காந்தி பிரப் பிரியர் என்ற முறையில் புஷ்கின் மிகவும் பிரபலம் என்றியவராக இருந்ததால், அயன் காலை அலுவலகத்தில் புஷ்கின் வகித்து வந்த பதவியிலிருந்து அவர் பதவியிழக்கம் செய்யப் பட்டார். பின்னர் வேறு இடத்துக்கு, அதாவது நாட்டின் தென்கோடிக்கு மாற்றப்பட்டார். இது உண்மையில் ஒரு நாடுகடத்தல்தன்டனை போலவே இருந்தது. இறுதியில் வேலையிலிருந்தே அவர் டிஸ்மிலிஸ் செய்யப் பட்டார். இவ்வாறு ‘நாடுகடத்தப்பட்டு’ கிரியாவிலும் காகசனிலும் வாழுந்து வந்த காலத் தில்தான் புஷ்கின் ‘குகேசியக்கைதி’, ‘ஜிப்பிகள்’, ‘ரோதரத்திருடர் கள்’ என்ற மூன்று நெடுங்கதைப் பாடல்களை எழுதினார். இவை மூன்றும் ‘சுதந்திர வேட்கைக் கள்’ என்று இவருக்கு ஏற்பட்டிருந்த புகழை உறுதிப்படுத்தின. அத்துடன் இவர் எவ்வளவு பெரிய இலக்கிய மேதை என்பதையும் உலகுக்கு உணர்த்தின.

புஷ்கின் 1814-ல் தான் கவிதைகள் எழுதத் தொடங்கினார். தமது இலக்கிய வாழ்வின் 23 ஆண்டுக் காலத்தில் அவர் ரஸ்ய இலக்கியத்தில் பல பாணிகளைப் புதுத்தினார்; கவிதைத் துறையில் பல புதுமைகளைப் புரிந்தார்; கவிதை மூலம் எழுதப்பட்ட நாவல், நெடிய சிறுகதை முதலிய இலக்கிய வடிவங்களையும் புதுத்தினார்.

அவரது பிரபலமான காதற் காவியமான ‘யூஜெனி ஓனிகின்’ கவிதையில் எழுதப்பட்ட முதல் ரஸ்ய நாவல் எனக் கருதப்படுகிறது. ஏனெனில் அதில் வரும் பாத்திரங்களின் குணச் சித்தி

ரங்கங்கும், அதில் வரும் காட்சிகளின் எதார்த்த பூர்வமான வர்ணனைகளும், அதனை நாவல் இலக்கணத்துக்குப் பொருந்திய தாக ஆக்கிவிடுகின்றன. மேலும் அந்த நாவல் ஒரு செய்தியையும் தெரிவிக்கிறது. அதில் வரும் பாத்திரங்களின் ஆத்மார்த்தமான வாழ்க்கை அவர்கள் வாழுந்த காலத்தில் நிலவிய சித்தாந்தப் போராட்டங்களோடு இரண்டுறப் பின்னிப் பிணைக்கப் பட்டிருந்தது.

புஷ்கின் தமது காவியத்தில், அவரது காலத்தில் அறிவு விளக்கம் பெற்றுச் செயல்பட்ட பெருந்தனவர்க்கத்தைச் சேர்ந்த நண்பர்களின் உதாரணத்தை, ஜார் மன்னரின் எதேச்சாதிகாரத்துக்கும் பணிந்து செயல்பட மறுக்கும், அதே சமயத்தில் நன்று அறிவையும் சுக்கியையும் எப்படிப் பயன்படுத்துவதைன்று தெரியாது தலிக்கும் ஒரு நபரை தமது காவியத்தின் தத்தாராயக ஞன் ஓனிகின்னின் வடிவத்தில் வடித்துக் காட்டினார். இவ்வாறு வடித்துக்காட்டிய முதல் ரஸ்ய எழுத்தாளரும் புஷ்கினேயாவர். இந்தக் கதாபாத்திரத்தின் இத்தகைய தன்மையினால், அந்தக் கதாபாத்திரத்தின் நெஞ்சில் வேறுமையுணர்ச்சியே தலை தூக்குகிறது; வாழ்க்கையும் அர்த்தமற்றுப் போய்விடுகிறது. இதன் மூலம் சமுதாயத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் தனிமைப்பட்டு நிற்கும் நபர் ஓருவர் சமுதாய ரீதியில் பயன்றி, தேவையற்ற நபராக மாறிவிடுகிறார் என்பதை புஷ்கின் புலப்படுத்திக் காட்டினார்.

புஷ்கின் சரித்திரத்தையும் ஆராய்ந்து கற்றவர். அதன் மூலம் சரித்திரம் என்பது முக்கியமாக மக்களாலேயே உருவாக்கப்படுகிறது என்ற முடிவுக்கே

அவர் வந்தார். இந்தக் கருத்து 16-ம் நூற்றுண்டில் வாழ்ந்த போரில் என்ற ஜார் மணவின் வாழ்க்கையைத் தழுவி, அவர் உருலாக்கிய 'போரில் கோது ஞேவ்' என்ற துன்பியல் கவிதையில் பிரதிபலித்தது. போரிலிடம் பல கல்லூரிகள் இருந்தன. உறுதியான மனப்படைக்கத் புத்திசாலியாக அவர் இருந்தார். அத்துடன் சாமார்த்தியசாலியாகவும் தாராளமனப்பாஸ்மை கொண்டவராகவும் இருந்தார். என்றாலும் அவர் விவாாகிளை முற்றிலும் அடிமை கொள்ளும் தமது முன்னேர்களின் கொள்கையையே கடைப்பிடித்து வந்ததால் மக்கள் அவர் சொல் லுக்குச் செவி சாய்க்கவில்லை. அவர்கள் அவருக்கு எதிராக கலகம் செய்தனர்; இறுதியில் அவரைச் சாசுடித்துமிட்டனர். இதன் மூலம் நெடுங்கைதையில் மக்களையே பிரதான கதாநாயகராக புஷ்கின் முதன் முதலில் சித்திரித்துக் காட்டினார்.

புஷ்கின் புதிய ரஷ்ய இலக்கியத்தை உருவாக்கியவர் மட்டுமல்ல, புதிய இலக்கிய மொழி யையும் உருவாக்கியவர் அவர். கலைஞர் என்ற முறையில் புஷ்கின் பெருமை அவரது கவிதைத் திறனில்தான் அடங்கியிருந்தது. அவரின் கவிதைகள் 'தாமே பாடுகின்றன' என்று செய்க்கோலீஸ்கி ஒருமுறை விதந்தோதா திப் பாராட்டினார்.

புஷ்கினின் கவிதைகள் உலக ஈன்றைத்தழும், மனிதகுலம் முழுவதையும் தழுவி நிற்பவை.

'மக்கள் எல்லோரும்  
மாபெரும் குடும்பமாக  
என்றென்றும் ஒன்றுபட்டு  
இனிதாக அமைத்தொடு

வாழ்கின்ற பொற் காலம் வந்தேதான் திரும்'

என்று தீர்க்கதறிசனமாகப் பாடிய கவிஞர் அவர்.

1917-ல் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, உலகில் சோஷலிச் சாப்தத்துக்கு வழி திறந்து விட்டதன் மூலம் புஷ்கின் இந்தத் தீர்க்கதறிசனத்தை நவாக்கியது. சோவியத் யூனியன் பல வேறு தேசிய இனங்களும் மகிழ் வோடும் மன நிறைவோடும் ஒன்றுபட்டு வாழும் ஓரே குடும்பமாக மாற்றியது. எனவேதான் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஸர் சோவியத் யூனியனில் ஒரு புதிய மற்பேதோன்றியது. ஓரே குடும்பத்தில் பிறந்த சோதாரரைப்போல் ஒன்றுகூடி வாழும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த சோவியத் மக்கள் புஷ்கினின் பிறந்த இனத்தன்று, புஷ்கின் வாழ்ந்து மறைந்த மிகலோவல்ஸ்கோயில் என்ற சின் ஸஞ்சிது சிராமத்தில் நூற்றுக்கணக்கில் கூடு, புஷ்கினின் கவிதைகளைப் பாடுகின்றவர். அந்தக் கலிலைகளைப் பிறர்பாடக் கேட்கின்றவர்; அவரது கல்லறை மீது மலர்களைத் தூவி அஞ்சலி வசலுத்துக்கின்றவர். அன்று ஒருநாள் முழுவதையும் புஷ்கினுடையேயேகழிக்கின்றவர். இது சோவியத் மக்கள் புஷ்கினின்பால் எத்தனை பெரு மதிப்பு வைத்துள்ளனர் என்பதை மட்டுமல்லாமல், சோவியத் மக்களின் மீதும் அவர்களது இலக்கியத்தின் மீதும் புஷ்கின் இன்றும் பெருஞ் செல்வாக்கினை வகித்து வரும் உண்மையையும் புலப்படுத்துகிறது என்றே நாம் கூறலாம்.

# ஓர் ஆசிரியர்

## ஒரு மாணவிக்குப்

### பாடம் சொல்லிக் கொடுக்கிறார்

— நினைப்

**ந**ன்றாக உள்ளிழுத்த சிக  
ரெட் புகையைக் கடற் காற்  
ஞேடு கொஞ்சம் கொஞ்சமாகக்  
கலங்கவிட்டுக்கொண்டு, இடது  
பக்க முழங்கையை நிலத்தில்  
ஊன்றி, உள்ளங்கையை இடது  
கன்னத்துக்கு முட்டுக் கொடுத்  
தவண்ணம் கடல் அலைகளைப்  
பார்த்தவாறு மணற்பரப்பில்  
ஒருக்கவித்துப் படுத்துக் கிடந்  
தார் சம்சுதீன் மாஸ்டர். அலை  
களின் பேரிரைச்சலுக்குள் தன்  
மனக்குமைச்சலைப்போட்டு அழுக்  
கிவிடலாம் என்று எவ்வளவு  
தான் அவர் முயன்ற போதிலும்,  
அது அவரை விடுவதாகவில்லை.  
அந்த நேரத்தில் — அதுவும் இர  
வுச் சாப்பாட்டிற்குப் பிறகு,  
இருளையும் பொருட்படுத்தாமல்  
தன்னந்தனியாகக் கடற்கரை  
யில் படுத்திருப்பது அவரது  
வழக்கமுமல்ல; அவருக்குப்  
பிடித்த செயலுமல்ல. ஆனாலும்  
இன்று அப்படிப் படுத்துக் கிடக்  
கிறார். காரணம்.....?

பக்கத்தில் சுற்றிவர ஒரு  
முறை நோட்டம்விட்டு ஒருவரும்  
அங்கு இல்லை என்பதை ஊர்  
ஜிதப்படுத்திக்கொண்ட பிறகு  
தனக்குள்ளேயே முன்முனுக்  
கிறார்.

‘முனு பிள்ளைக்குத் தகப்  
பன்தான் நான். அதை அவன்  
சொல்லித்தான் நான் தெரிஞ்  
சிக்கனும்!’

வ வக் கரத்திலிருந்த சிக  
ரெட் துண்டு கையைச் சுட்டது.  
கடையியாக ஒருமுறை புகையை  
உள்ளே இழுத்துக்கொண்டு, அதைத் தார் வீசி ஏறிந்தார்.  
மனம் ஒரு நிலையில் இல்லாமல்  
தவித்தது. தனது நிலையை  
மாற்றி, இரு கைகளையும் தலை  
யணையாகப் பாவித்துக் கொண்டு  
மணற்பரப்பில் மல்லாந்து படுத்  
தார். வானத்தில் நிலவு இல்லை.  
நடசுத்திரங்கள் மாத்திரம் மின்  
விக்கொண்டிருந்தனால் அவையும்  
அழுது வழிந்துகொண்டிருப்பது  
போல் அவரது கண்களுக்குத்  
தோற்றமளித்தன.

சென்ற வாரம் இதே இடத்தில், இந்த நேரத்துக்குக்  
கொஞ்சம் முன்பதாகப் பொர்  
ணமிக் நிலவின் ஒளியில் அவர்  
படுத்திருந்தபோது — என்னிய  
என்னங்கள்; தன்னுள்ளேயே  
சுற்பனையில் கண்டு அநுபவித்துக்  
களித்த இன்ப நினைவுகள்! அப்  
ப்பப்பா.....! ஆனால் இப்போது?

‘இது சரிப்பட்டு வராது  
மாஸ்டர். முனு பிள்ளைக்குத்  
தகப்பனை நீங்களே இப்படி

நடந்துகிட்டா, நம்ம பள்ளிக் கூடத்து மாணம் காத்தில் பறக்க வேரென்றும் தேவல் வியே மாஸ்டர். உங்களப்போல கவியாணம் முடிச்ச வாத்திமார் எத்தினபேர் இங்க படிப்பிக் காங்க. அவங்களுக்கிட்ட இல்லாத புதுக்குணம் ஒங்களுக்கிட்ட மட்டும் எப்படி வந்தது? இங்க படிப்பிக்கிற கவியாணம் முடிக் காத இளம் பொடியன்கள் இப்படி நடந்திட்டாலும் பாதக மில்ல. இது ஒங்களுக்கே நியாயமாகப் படுதா மாஸ்டர்?

அன்று மத்தியாணம் அனுவலகத்துக்கு அழைத்து அவரிடம் அதிபர் கூறிய வார்த்தைகளும், கேட்ட கேள்விகளும் ஒவ்வொன்றுக் காருடைய மனதில் தோன்றி மறைந்துகொண்டிருக்கின்றன.

‘இது ஆனும் பெண்ணும் சேர்ந்து படிக்கிற பாடசாலை மாஸ்டர். இங்கே படிக்கிற ஒரு பெண் பிள்ளைகிட்டே நிங்களே இப்படித் தகாத முறையில் நடந்துக்கிட்டா, இனிமே இந்த வழியிலே இறங்கிற பையன்களைத் தண்டிக்கிறதுக்கோ தடுக்கிறதுக்கோ நமக்கிட்ட என்ன உரிமை இருக்கு? இந்த விஷயம் வெளியிலே யாருக்காவது தெரிஞ்சா, நம்ம பள்ளிக்கூடத்தைப் பற்றி என்ன நினைப்பான்க? நான் உங்களப்பற்றி எப்படியெல் லாமோ பெரிசா எண்ணிக்கிட்டிருந்தேன். நீங்க இப்படிச் சின்னத்தனபாக நடப்பீங்கண்டு நான் கனவிலேயும் எண்ணிப்பார்க்கல்ல மாஸ்டர்! ’

தான் இப்படியொரு இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொள்வேன் என்பதைச் சம்கதீன்னிதிரபார்த்திருக்கவேயில்லை. ஒரு ஆசிரியர் என்ற வகையில் பார்க்கப்போனால் அவர் செய்

திருப்பது மாபெரும் குற்றம். அவர் தவறுதலாக இதைச் செய்யவில்லை. வேண்டுமென்று தான் அவளோ — அந்த மாணவியைத் தவறான வழிக்கு அழைத்திருக்கிறார் அந்த மாணவியும் கொஞ்சம் சபல புத்தி படைத்த வளாக இருந்திருந்தால்; அல்லது ஆசிரியரின் எந்தச் சொல்லுக்கும் மறுப்பத் தெரிவிக்காமல் செயல்படக் கூடியவளாய் இருந்திருந்தால்? இந்தேரும் பெரும் விபரீதம் ஒன்று நடந்து முடித்திருக்கும்.

அவன் உயர்தர வகுப்பில் பயிறும் மாணவி. எந்நேரமும் எல்லோருடனும் ஆன், பெண் வித்தியாரசமின்றி — கலகலப்பாகப் பேசிப் பழகும் சபாவும் கொண்டவன். அவனுடைய இந்தத் தன்மையைத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்த்தார் சம்கதீன் மாஸ்டர். ஆனால் அவரைப் பொறுத்தவரை அது குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொண்டதையாகவே முடிந்துவிட்டது. எவ்வளவுதான் வெகுவித்தனமாக நடந்துகொண்ட போதி ஆம், தன்னிக் காத்துக்கொள்ளும் விஷயத்தில் அவன், மற்ற வர்களுக்குத் தீயாகவே நடந்துகொண்டான்.

சம்கதீன் மாஸ்டர் ஊரில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவர். எஸ். எஸ். சி. பர்ட்சை தித்தியடைந்ததும், உத்தியோகத்துக்கு அலைந்து திரியாதகாலத்தில் ஆசிரிய தொழிலை ஏற்றுக்கொண்டவர். அவர் ஒரு பயிற்றப்பட்ட உதவி ஆசிரியராக இப்போது கடமை புரிந்துகொண்டிருக்கிறார். உயர் வகுப்புக்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைப்பதே அரிது. ஐந்தாம் வகுப்புக்குக்

**சீழ்ப்பட்ட** மாணவர்களுடன் அதேகமாக ஊடாடித் திரியும் அவருக்கு இந்தச் சின்னப் புத் தியும் எப்படியோ ஏற்பட்டு விட்டது. மூப்பத்தைந்து வயதையும் தான்டியிருக்கும் அவர் பாடசாலையிலுள்ள அத்தனை பின்னைகளையும் தனது பின்னைகளாகவே எண்ணிச் செயல்பட வேண்டிய ஒருவர் — ஒரு மாணவியிடத்தில் தாத முறையில் நடந்துகொள்ள முயன்றிருப்பது ஆசிரிய தொழிலுக்கே அவர்கள் தைத்தைத் தேடித்தரக்கூடிய ஒரு செய்திதான். இந்த விஷயம் வெளியிலே தெரிய தேர்ந்த தால் அவருடைய மானம் என்னுவது?

முன்று நாட்சகுங்கு முன்பு-  
பாடசாலை விழாக்கோஸம் பூண்டு குதூகலமாக காட்சிய வித்துக் கொண்டிருந்தது. வருடமுடிவில் நாட்த்தப்படும் இராப் போசன விருந்துக்காக ஆசிரியர்களும் உயர் வருப்பு மாணவர்களும் முழுமுறைமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஐந்து ஆசிரியர்களின் மேற்பார்வையில் விருந்துக்கான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இன்னும் ஐந்து ஆசிரியர்கள் சாப்பிட்டு மண்டபத்தை அலங்கரிப்பதில் தீவிரமாயிருந்தனர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவருக்கும் பொறுப்புகள் பகிர்ந்தவிக்கப் பட்டிருந்தன. வெளிச் சுத்தம், கலை நிகழ்ச்சி கள், மேடை அலங்காரங்கள் போன்ற பல செயல்களுக்கும் அவற்றுக்குப் போறுப்பான குழுக்கள் இயங்கிக்கொண்டிருந்தன.

சாப்பிட்டு மண்டப அலங்காரக் குழுவில் ஒருவராக சம்சீட்டின் மாஸ்டர் இருந்தார். ஆசிரியர்களுக்கு உதவியாக நின்றிருந்த ஒரு சில மாணவ மாண

விகளில் அவரும் ஒருத்தி. எல் லோரூடனும் கலகலப்பாகப் பேசிக்கொண்டு அவன் வைலைகளில் சடுபட்ட விதமும், அவனுடைய வெளுவித்தனமான போக்கும் சம்சீட்டின் மாஸ்டரின் மனத்தில் அவனுடைய நடத்தைபற்றி ஒருவித இனக்காரத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் அவனை அடிக்கடி அழைத்து, தனக்குப் பக்கத்திலேயே நிற்குமாறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொண்டார். அவனும் இதை பிட்டு அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் சம்சீட்டின் மாஸ்டரின் செயல்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தான்.

அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவரோடு அவன் மாத்திரம் நின்றிருக்கும் சமயத்தில் நாகூக்காக அவளிடம் அவர் துணிவோடு அப்படிக் கேட்டார்.

‘எப்படியும் இன்றைக்குப் பன்னிக்கூடத்தை விட்டுப் போறதுக்குப் பன்னிரின்டு மணியாவது ஆகும். எங்க விட்டிலே என்னைத்தவிர மற்றவங்க எல் வாரும் உம் மா வீட்டுக்குப் போயிட்டாங்க. நான் தனியாத் தான் வீட்டிலே இருக்கேன். போகும்போது பங்க என்னோவந்தீங்கன்டா, வீட்டிலேயே தங்கிக் காலையில் போய்விடலாம். என்ன அப்படிச் செய்யி நீங்களே?’

அவன் அவரை ஒருவாறு புதிய கோணத்தில் ஏறிட்டுப் பார்த்தான். இதுவரை அவன் என்னிக்கொண்டிருந்த சம்சீட்டின் மாஸ்டராக அவர் இப்போது காட்சியளிக்கவில்லை. தன் சொந்த விருப்பு வெறுப்புக்களையும் ஆசாபாகங்களையும் கல்விக் காகத் தியாகம் செய்து, மாணவியோ, மாணவனே — அவர்களின் வாழ்க்கையை வளம்பெறச்

செய்யவேண்டும் என்பதையே வட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமராக அவரை அவள் காண முடியாவிட்டாலும், ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனித உருவத்திலைவது அவரை இருத்திப் பார்க்க அவள் மனம் இடந்தரவில்லை. அந்தக் கணத்திலிருந்து அவரை ஒரு கேவலமான சதைப் பின்டமாக – மிருகத்தி லும் மோசமான ஓர் அற்பய் ஹாணியாக அவள் கருத்து தலைப்பட்டுவிட்டாள். அகற்குப் பிறகு அவள் அவரோடு தனியாக நிற்கநேரும் சந்தர்ப்பத்தை அடியோடு குறைத்துக்கொண்டாள். இதிலிருந்தாவது அவருக்குப் புத்தி பிடிப்படவேண்டும் என்பது அவள் எண்ணம்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின், இரண்டு நாள் விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பித்ததும், அவளைத் தனியாகக் கூப்பிட்டு அனுப்பியிருந்தார் சம்சுதீன மாஸ்டர். அன்று இரவு அவரையறியாமல் அவர் செய்து விட்ட தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதற்குத்தான் தன்னை அழைக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள். பாவம்; மனிதன் என்பதே தவறுகளும் குற்றங்களும் நிறைந்த ஒரு வெறும் ஜடம்தானே என்று தன்னுள்ளேயே அவள் சொல்லிக் கொண்டாள்.

கம்சுதீன் மாஸ்டர், முதலாம் வகுப்பில் சின்னப் பிள்ளை களுக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அவள் அவருக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டதும், அவர் சிரித்துக்கொண்டே ‘என்ன உங்களை இந்தப் பக்கமே காண வில்லையே!’ என்றார். அவள் பதில் பேசவில்லை. வழக்கமான புன்முறை அவஞ்சையை வதனத்தில் இழையோடியது. சம்சு

தீன் மாஸ்டர் அவளைத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.

‘என்ன, அன்றைக்கு ராத்திரி பதிலே சொல்லாமல் போயிட்டான்க. நான் சொன்ன விஷயம் எப்படி? இன்டைக்கிராத்திரி ‘தெரியாத கணக்குக் கேக்கப் போறேன்’ என்று உம்மாக்கிட்டச் சொல்லிப் போட்டு விட்ட வாங்களன். அங்கே நான் மட்டுந்தான் தனியாக இருப்பேன்’

அவள் அவரை நியிர்ந்து பார்த்தாள். அவஞ்சைய பார்வையில் இப்போது குஞ்சமை இல்லை. முகத்தில் மலர்ச்சி இல்லை. தான் என்னிக்கொண்டு வந்ததற்கு முற்றிலும் மாருக, சம்சுதீன் மாஸ்டர் நடந்து கொள்வதைக் கண்டதும் அவஞ்கு அவர்மீது அருவருப்புத் தோன்றியது. தன்னை ஓர் ஈனப் பிறவியாகவும், ஒரு சில ஆண்களின் உடல் வேட்கையைத் தனிக்கக்கூடிய விலைமாதாகவும் அவர் என்னிக்கொண்டிருப்பதை நினைக்கபில் அவஞ்சைய உள்ளும் துயரத்தால் உருகிக் கரைந்தது. ‘ஓ.....; இப்படியும் ஒரு பண்டுகெட்ட ஜென்மா? அதுவும் வாத்தியார் என்ற போர்வையில்!’ என்று அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அவர் மீண்டும் கேட்டார். ‘என்ன, நான் சொன்ன விஷயம்பற்றி.....’

அவர் முடிக்கவில்லை. அவள் ஆவேசம் கொண்டு குறுக்கிட்டாள். ‘என்ன சேர் இது? ஒரு மாணவிகிட்டே ஆசிரியர் கேட்கக்கூடிய கேள்வி இது? அதுக்கு வேறே ஆளைப் பாருங்க! இனிமே இப்படிப்பட்ட சதைக்கட்சிங்கண்டா பிரின்சிபலுக் கிட்டே சொல்லுவன்’

அவன் தன் மனக்குமைச்சலை ஒரு சில சொற்கள் மூலம் கொட்டிவிட்டு நகர எத்தனிக் கையில் சம்சுதீன் மாஸ்டர் சொன்னார்:

‘என்ன பெரிய உத்தமி வேஷம் போடுறிங்க. உங்களையும் தெரியும். உங்க உம்மா ஒரு காலத்தில நடந்த நடப்பையும் தெரியும். ஏதோ. தெரிஞ்சு பிள்ளையாயிற்றெண்டு பார்த்தார் பத்தினி வேஷம் போடுறிங்களோ?’

அவளால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு கூறினான்.

‘உம்மா ஒரு காலத்தில தவறிப்போய் நடந்திட்டா என்கிற துக்காக, நானும் அந்தத் தவறைச் செய்யனுமா? உங்களையுந்தான் எடுத்துக்கங்களேன். உங்க உம்மா, வாப்பா ஊரில் மானம் மரியாதையோட வாழுற நல்ல குடும்பத்தில உள்ளவங்க. அவங்களுக்குப் பொறந்த நீங்க.....?’

அவன் வார்த்தையை முடிக்காமல் விருட்டென்று நடந்தாள். சம்சுதீன் மாஸ்டரின் உள்ளத்தில் அவன் கடைசியாகச் சொன்ன சொற்கள் ‘சுருக்’ கென்று வைத்தன. அவருக்கு முன்னுவிருந்த சின்னஞ்சிறிய

‘‘ஒரு எழுத்தாளன் தெளிவாக எழுதினால், அவன் எப்பொழுது போவியாகப் பேசுகிறான் என்பதை எவரும் காண முடியும். ஆனால் நேரிடையான உண்மையை மறைப்பதற்காகத் தனது எழுத்திலே ஒரு புகைப்படல்த்தை அவன் உருவாக்கினால், அவனது போவித்தனத்தை எளிதிலே கண்டுபிடிக்க முடியாது’’

இத்தகைய எழுத்தாளரை நோக்கி நாம் இவ்வாறு கூறலாம்; போதும் உங்கள் போவித்தனம்; இதோ ஒருதான் இருக்கிறது; நீங்கள் சொல்ல விரும்புவதை எளிமையாக இதில் எழுதுங்கள்; உங்கள் கருத்துக்களை நேர்மையாகவும் நேரிடையாகவும் வெளியிடுங்கள்.’’

இப்படிப்பட்ட வேலையில், அவரிடம் சரக்கு ஒன்றுமில்லை என்பது வெளியாகிவிடும்.

பிள்ளைகள், விஷயம் எதுவும் விளங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவரை மேட்டுக்கொப்பார்த்துக்கொண்டிருந்தன.

அங்கிருந்து வெளியேறிய அவனுக்கு அமுகை பிறக்கு வெட்டுத்தது. உணர்விலிருந்து பெருக்கச்சுடுத்த நீரைக் கைக் குட்டையில் சேமித்தவன்னாம், அந்தப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் பொருட்டு அதிபங்கின் அறையை நோக்கி நடந்தாள். பெற்றவள், தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட தவறுக்காக, அவனுடன் சேர்த்து மக்களையும் பழிவாங்கத் துடிக்கும் அற்பர்களின் கொட்டுச் செயல், அவளைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.

பெண்மைக்கு மகத்துவம் கொடுக்கும் சமுதாயத்தில் ஒரு பெண்ணின் கற்புக்கு வழங்கப்படும் அந்தல்லது இவ்வளவு நானு?

‘‘ஒரு வாரத்தில்.....’’

சம்சுதீன் மாஸ்டர், தூரத்துக் கிராமத்தில் உள்ள — ஆண்பிள்ளைகள் மாத்திரம் படிக்கும் ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டிருப்பதாகப் பாடசாலை எங்கும் பேசு அடிப்படது. ★

நூல்: 'மன்னிலிருந்து வின்னிற்கு'

ஆசிரியர்: டாக்டர் க. இந்திரகுமார்;  
பிரசுரம்: வீரகேஷி;  
பக்கங்: 188; விலை: ரூபா 7 - 50

# நூல் நய்



1957 ஆம் ஆண்டு உலகின் முதலாவது செய்மதி சோலியத் தாட்டினால் விண்வெளிக்கு ஏவப் பட்ட நூலிலிருந்து, விண்வெளிப் பயணி யல் என்ற புதியதோர் அறிவியல் துறையின் வளர்ச்சியை உலகம் கண்டனர்தாது.

பொதுகளியல், உடற்செழுமியல், இயக்க விளையியல், மின்காந்தவியல், புவிக் கரிதவியல், வானியல், வாவையியல், ஒளியியல் போன்ற பல அறிவியல் பிரிவுகளைத் தழுவிற்கிடைத்து விண்வெளிப் பயணவியல்.

எனினும் வின் ட வெ ஸி ப் பயணவியல் விஞ்ஞானிகளுடையதோ அல்லது விஞ்ஞான மாணவர்களுடையதோ பிரத்தி யேக சொத்து என்ற நிலை இன்று இல்லை; அது எல்லா குக்கும் சொந்தமானது; அது எல்லாரையும் கவருவது. அவ்வாறு நிருப்பினும் விண்வெளிப் பயணவியல் சம்பந்தப்பட்ட எந்தத் தகவல்களின்றும் பூரண முக்கியத்துவத்தைக் கிரகித்துக் கொள்வதாகின், அத்துறை பற்றி ஒரளவு அறிவு பெற்றிருத்தல் வேண்டும். அத்துறையில் பின்னணி இலக்கியம் அத்தியாவசியம் ஆகின்றது.

## சமகால தமிழ் இலக்கியத்தில் இரு மைல்கள்

— பேராசிரியர் கா. குஸ்தந்தனம்

இத்தகைய இலக்கியம் ஆங்கிலத்தில் போதுமான அளவு உள்ளது. ஆனால் நான் அறிந்த மட்டில், இலங்கையிலும் சரி-தமிழ்நாட்டிலும் சரி, அறவே இல்லை. அது தமிழ் நாட்டை விட இலங்கையைப் பொறுத்த மிகவும் பாரதாரமான ஒரு விஷயம் என்றே சொல்வேண்டும். ஏனெனில் மாணவர்களுக்கு தமிழில் விஞ்ஞான போதனையை ஏற்படுத்துவதில் தமிழ் நாட்டை இலங்கை முந்தியுள்ளது.

இந்த மந்தமான பின்னணி யின் முன்னால் வைத்து தோக்கும்போது தமிழில் இத்துறையில் டாக்டர் க. இந்திரகுமாரின் "மன்னில் இருந்து விண்ணிற்கு" ஒரு முதல் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.

விஞ்ஞான மாணவர்களுக்குரிய தகவல்கள் பெருமளவில் நிறைந்த ஒரு வெளியீடாக மட்டும் அது அமையவில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு அற்புதாராகவும் அது அமைந்துள்ளது. விண்வெளிப் பயணவியல் துறையில் எமது நாட்டில் கிடைக்கின்றசராசரி அமெரிக்க-ஆங்கில நாட்களுக்கு நிகராக அல்லது சில அம்சங்களில் அவற்றையே

மின்சியும் நிற்கிறது மன்னில் இருந்து விண்ணிற்கு.''

வாணவியலின் ஆரம்பம் முதல் 1973ன் இறுதி வினவீச் சாதனை வரையிலான ஒரு சகாப்தத்தை ஏற்றதாழ 200 பக்கங்களுக்குள் அடக்கியுள்ளார் ஆசிரியர், சுருக்கமாகச் சொல்லப்போனால், வினவீ ஆய்வுபற்றி எவரும் அறிந்திருக்க வேண்டிய அனைத்தும் அடங்கிய மிகப் பூரணமான நூல் இது என்று கூறலாம்.

ஒரு மருத்துவக் கலாத்தியான ஆசிரியர் இவ்வளவு சிக்கல் வாய்ந்த ஒரு அறிவியல் துறையை மிகவும் தெளிவான, எழிலான தமிழ் நடையில் தந்துள்ள பாங்கு என்னை அதி சயிக்க வைக்கிறது. தனது தொழிற் துறைக் கல்விக்கு அப்பாற பட்ட சிக்கல்வாய்ந்த அறிவியல் துறையை மிகவும் எளிதாகவும் நிறைவாகவும் ஆசிரியர் சமாவிக்கும் முறை எனக்கு வியப்பைத் தருகிறது.

வினவீச் சாதனைகளின் விஞ்ஞான முக்கியத்துவத்தைத் திறமையாக எடைபோட்டதோடு மட்டும் நில்வாழு, அச்சாதனைகளின் பின்னணியில் உள்ள அரசியல் சுழிகளையும் சாதுர்யமாக வெளிப்படுத்தி உள்ளார் ஆசிரியர். இது இந்துஸின் மதிப்பை மேலும் உயர்த்தி நிற்கிறது. அமெரிக்க - சோவியத் அம்புளி ஆய்வுமுறைகளை ஒப்புதோக்கி ஆராய்வதில் ஆசிரியர் முன்னவைக்கும் வாதங்களில் ஒரு அசல் தன்மை தொணிக்கிறது. இது இத்துறையில் அவருக்கு உள்ள ஆழந்த விளக்கத்தை உணர்த்துவதாய் உள்ளது.

பல புகைப் படங்களும் விளக்க வரை படங்களும் இந்நூலை அணி செய்கின்றன. முன்

அட்டை வினவீ வீரரும் ஒவியருமான அலெக்னி வியனே வின் கற்பணியில் உதித்த ஒரு மயிர்க் கூச்செறியும் வேற்றுவ கத்தைச் சித்தரிக்கும் 'அழிய' வண்ணப் படமாகும். பரந்த வினவீயில் வியனேவும் மிதக்கும் வண்ணப்படம் பின் அட்டையை அலங்கரிக்கிறது.

நாவின் அணிந் துரையில் பேராசிரியர் ஆ. வே. மயில் வாகனம் அவர்கள் இலங்கையின் முதலாவது விஞ்ஞானப் பின்னணி இலக்கியத்தைப் படைத் தமைக்காக ஆசிரியரைப் போற்றிய புகழ்ந்து வாழ்த்தியுள்ளார், வினவீ ஆய்வு சம்பந்தப் பட்ட சகல அடிப்படைச் செய்தி கணையும் கருத்துக்கணையும் தெள்ளிய, அழியை தமிழ் நடையில் ஆசிரியர் தந்திருக்கும் முறை பற்றி அவர் ஆழந்த திருப்தி தெளிவித்துள்ளார். இந்துஸூப்பார் வீரும்பிப் படிப்பார். மீண்டும் மீண்டும் படித்து இன்புறுவர் என்றும், இந்துஸில் மேலும் பல பதிப்புக்கள் வெளிவர வேண்டும் என்றும் பேராசிரியர் மயில் வாகனம் நம்கிப்பை தெளிவித்துள்ளார்.

அவரது கருத்துக்களை எது வித தயக்கமும் இன்றி நானும் வழி மொழிகின்றேன்.

சமகாலத் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் 'மன்னில் இருந்து வின்னைற்கு' தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாகும். இது ஒவ்வொரு விஞ்ஞான மாணவனுக்கும் உரிய ஒரு நூல்; ஒவ்வொரு நூலைத் தையும் அணி செய்ய வேண்டிய ஒரு நூல்; வினவீப் பயண வியனின் பின்னணியை உணர்வதற்கு பொது மக்கள் ஒவ்வொரு வருக்கும் உரிய நூல்.

# மனிதனை — மனிதனுக்கக் கண்டவர் தத்துவ மேதை நவீமீ

— எம். ஏ. சிவார்

மதத்தை அரசியலில் ஈடு  
படுத்துவதை பலமாகக் கண்  
டித்தவர் கார்ல்மாக்ஸ். 'மதம்  
மக்களுக்கு அபினைப் போன்றது'  
என்று கூறினார். மனிதன் கட-  
வு னொயும் மதத்தையும் தன்  
சொந்த விசயமாக வேண்டு  
மானால் வைத்துக் கொள்ள-  
லாம். ஆனால் ஆதைப் பொது  
விசயத்தில் — அரசியல் விவகா-  
ரத்தில் புகுத்துவது நவூறு என்ற  
கருத்தை வெளியிட்டவர்  
வெனின்.

ஆனால் இந்தக் கருத்துக்கள்  
எப்படி இருந்தபோதிலும் சோ-  
ஷிவிச் சித்தாந்தம், இன்று உல-  
கத்தில் அதிக மக்களைத் தன்  
பக்கம் இழுக்கும் சக்தி படைத்து  
விளங்குகிறது. சோஷிவிச் நாடு  
முதலாளிவர்க்க நாடு என்று  
இன்று உலகம் இரண்டு பிரிவா-  
கப் பிரிந்துள்ளது.

ஆனால் மார்க்ஸிக்கு 600  
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து  
வந்த ஒரு தத்துவ மேதை வர-  
லாற்றிலே மார்க்ஸின் தந்தை  
என்று பொது உடையை நாட்டிலே  
போற்றப்பட்டு வருபவர்  
தான் உலகில் ஒரு தலை சிறந்த  
கவிஞரும், தத்துவ ஞானியு  
மான் அல்லபட்ஜானிக் பிறந்த  
இமாதுத்தின் நலீமீ என்பவர்.  
நலீமீயின், தத்துவ ஞானம்  
பாமர மக்கள் எளிதில் புரிந்து  
கொள்வதில் பெரும் கஷ்டம்  
நிறைந்ததாகக் காணப்படுகிறது.

இரண்டாவிரம் ஆண்டுக்  
ஞக்கு முன் வள்ளுவன் 'என்  
னும் எழுத்தும் கண்ணன்ற  
ததம்' என்று குறள் பாடினான்.  
நலீமீ அவனைவிட ஒரு படி  
மேலே ஏன், எல் லை கடந்து  
போய்விட்டார், ஹாருபிலைம்  
என்பது அவர் கடைப்பிடித்து  
வந்த தத்துவம். 'ஹாருபிலைம்,  
என்றும் (எழுத்துக்கள்) என்ற  
அரபிச் சொல்லில் இருந்து  
பிறந்தது. அந்தக் கொள்கை  
யின் அடிப்படை 'என்னையும்  
எழுத்தையும், சொல்லையும்,  
தெய்வத்தையை கொள்கைதா-  
கக் கருதுவதாகும்'

என்னும் எழுத்தும் இல்  
லாவிட்டால் உலகமே இயங்  
காது என்று எண்ணினார் நலீமீ.  
'என்னைவாவிட்டால் வான்த-  
தை அனந்து கணக்கிட்டிருக்க  
முடியுமா? பூமியின் சுற்றுள-  
வைத் தெரிந்திருக்க முடியுமா?  
எழுத்தில்வாவிட்டால் மனிதன்  
ரூபாகந்தானே வாழ்ந்தி  
ருக்க முடியுமா? மாவிடனே  
நீயே சொல்ல!' என்று கேட்கிறோர் நலீமீ.

அவர் கடைப்பிடித்து வந்த  
'ஹாருபிலைத்தின்' தந்தை  
அஸர்ஷபஜானில் பிறந்த தத-  
துவ ஞானியான பள்ளுவலாறு  
நலீமீ என்பவர். இவர்தான்  
நலீமீயின் குரு. அவருடைய  
'ஐாவதன் நாமா'வில் (அமரத்  
துவத்தின் நால்) தன்னுடைய  
கொள்கையை விளக்கி எழுதி  
இருக்கிறார். ஆனால் அந்தக்

கொள்கையை உலகத்திற்குப் பரப்பியவர் நல்மீ.

தெழுவின் மகன் மீரானஷா ஆட்சியில் நல்மீ தூக்கிவிடப் பட்டார். தன்னுடைய குரு வக்ரு நியாயமற்ற தன்மையில் மிருகத்தனமாக அரசன் தூக்குத் தணடனை விதிக்கப்பட்டதை நினைத்துக் கண்ணார் விட்டார், நல்மீ. அதன்வின் அந்த நாட்டைவிட்டு தருக்கி தேர்த் தக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கும் தன் கொள்கை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

மனிதனின் ஆற்றலையும், அழகையும் போற்றும் நல்மீ, ஆண்டவனை நோக்கி, 'நீ ஆடியும் அந்தமும் இல்லாதவன். ஆகையால் இவ்வுலகில் படைப்பாளன் நான் தான்' (மனிதன் தான்) என்று வாதாடுகிறார். எல்லாப் பொருட்களின் படைப்பாளியும் மனிதன்தான் என்பது அவருடைய அசைக்க முடியாத கொள்கை. மனிதனை படைப்பாளன் என்று வீர முழக்கம் செய்யும் நல்மீ, மக்களை நோக்கிச் சொல்லுகிறார். உலகத்தில் நாளௌக்கு என்று என்னை அந்த நாட்களை நினைத்துக் கொண்டிருக்காதே! இன்றைக்கு உள்ளதை இன்றே செய். எந்தக் காரியத்தையும் ஒத்திப் போடாதே!' என்ற கருத்துக் களை அவருடைய கவிதைகளில் காணலாம்.

அடுத்த உலகத்தைப் பற்றி அவர் திட்டவட்டமாகக் கூற மறுத்துவிட்டார். 'கல்லறைக்கு அப்பாற்பட்ட இன்பத்தை நினைத்து ஏங்காதே' என்று சொல்லும் அவர், தத்துவ போதகர்களையும், சட்டமியற்று

வோரையும் கண்டிக்கிறார். 'அறி குனை, நாளைக்கு என்ற காரணத்தைக் கூறி என்னை பயமுற்றதாதே! இன்பமான வாழ்வும் தேவலோக மங்கையும் சொர்க்கத்தில் கிடைக்கும் என்று நீ சத்தியம் செய்து கூறுவதை என்னுடைய நம்ப முடியவில்லை. நான் உலகத்தில் மனித வர்க்கத்திற்கு நன்மை செய்வது தான் என்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் என்பதை உணர்ந்து நடக்கிறேன்.'

'இதயே வெறும் வாக்குறுதிகளை மறந்தவிடு. நேற்றையப் பொழுது நம்மை விட்டுக் கடந்த போய்விட்டது. நாளையப் பொழுதை நாம் அறிய முடியாது. எனவே இன்றையப் பொழுதை இன்பமாகக் கூறி' என்று அவர் பாடிய கவிதைகள் தனிச் சிறப்புடைய தாக்கக் கருதப்படுகின்றன.

இவ்வாறு முற்போக்கு வாதியாக மனிதனை படைப்பாளி என்று தத்துவம் பேசும் நல்மீ, மனிதனின் ஆற்றலையும், மேதையையும், அறிவின் மகத் துவத்தையும், புகழ்ந்து, மனித நேயத்தை வளர்த்து, மனித நலக் கொள்கைகளைப் பெருமளவில் உயர்த்திய பெருமைக்குரியவர். அவர் தார்மீகத் தூய்மைக்காகப் போராடினார். ஏ, மனிதனே நீ என்றைக்கும் உண்மை பேச. உன்னைப் போன்ற மனிதனை மதித்து நடக்கக் கற்றுக்கொள்' என்று அறி ஏரா கூறுகிறார்.

அவர் பிறந்த 600-ஆம் ஆண்டு விழா உலகத்தில் பல நாடுகளில் கொண்டாடப்

பட்டது. சென்ற வருடத்தில் மாஸ்கோவிலும், ரஷ்யாவில் பல ஊர்களிலும் நினைவு விழாக்கள் நடைபெற்றன. அஸர்பைஜானில் அறி வியல் கழகம் நடத்திய விழாக்களில் யுனெஸ்கோவும் பங்குபற்றியது.

‘நஸீமீபின் கவிதைகள் வாழ்வின் எழிலையும், மகிழ்ச்சியையும், போற்றுகின்றன. மனி தன் மேலும் ஆண்மீக வளர்ச்சி பெற்று உறுதியுடன் செயலாற்றக்கடிய அவனது திறமையில் அவருக்குள்ள உறுதிப்பாட்டையும், நம்பிக்கையையும் அவருடைய கவிதைகளில் எதிரோகிக்கின்றன. சிந்தித்து மத வெறியை எதிர்த்து அடிமை எண்ணக்களிலிருந்து விடுதலைப் பெறுமாறு அவர் மாணிட வர்க்கத்தை அறைகளி அழைக்கிறார்’ என்று அஸர்பைஜான் குடியரசுத் தலைவர் நிசம்திய சிறப்புரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நஸீமீனுடைய நூல்களைத் திரட்டி அஸர்பைஜான் குடியரசிலுள்ள அறிவியல் கழக மொழி நிலையத்தில் ஆராய்ச்சியாளரான வஜீப் அஸ்வஞேவ் இரு தொகுதிகளாகத் தொகுத்து உரைவிளக்கம் செய்து இருக்கிறார்.

துருக்கி தேசத்தைச் சென்றடைந்த நஸீமி, அவர் பாடிய ஒரு பாடலை ஒருவன் பாடியதால் அவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. தூக்குமேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த வீரவாளி பன்களைவரை தான் பாடிய பாடலை இவற்றியவரைச் சொல்லவே இல்லை. இதையற்றந்த நஸீமி அந்த இடத்துக்கு விழரந்து சென்றார். இந்தப் பாடலை நான்தான் இயற்றிய

வன் என்று கூறினார். உடனே நலீமிக்குச் சாகுமட்டும் சவுக்கடி கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவு கட்டப்பட்டது. இந்தக் கொடுமையான சாவை மனம் உவந்து தமக்கு உரித்தான் பண்டுடன் ஏற்றுக் கொண்டார்.


நஸீமீனுடைய தத்துவங்களை, அவருடைய போதனைகளைப் புரிந்துகொள்வதிலும், விளங்கிக் கொள்வதிலும், மக்களுக்கு அதிக கஷ்டங்கள் இருந்தபோதிலும், அவருடைய கொள்கையை மத்திய கிழக்கிலும், துருக்கி தேசத்திலும், ஆதரிக்கும் அறிஞர்கள் கூட்டும் இருக்கத்தான் செய்கிறது.

மத்திய கிழக்கு தேசங்கள் அவற்றைச் சுற்றியுள்ள நாடுகள், குறிப்பாக அவருடைய தாய் நாடு அஸர்பைஜான் இவந்தின் சமூக, அரசியல் கவாசார முன்னேற்றத்தில் வேறான் வளர்ந்தவையே நஸீமீயின் கவிதைகள். மனிதனுடைய மேம்பாட்டைப் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படும் நஸீமீயின் கவிதைகளில், சில சமயங்களில் அவருடைய தொழில் மனிதனைப்பற்றிய அவநம்பிக்கையை நாம் கேட்கிறோம்.

தன் கவிதைகளில் வாய்க்கையைப் போற்றி மனித இதயத்தின் ஆண்மாவின் மேன்மையை, எழிலைப் புகழ்ந்து. பாடிய நஸீமி இன்னொரு மனிதனுக்காக — தன்னைக் காட்டிக் கொடுக்க மறுத்து தன் உயிரை விடத் துணிந்த ஒருவனுக்காக நீதியின் வெற்றிக்காகத் தன் வாழ்க்கையை தியாகம் செய்த மாபெரும் மனிதனுகை வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.★

## சில அபிப்பிராயங்களும்

## சிநேகபூர்வமான சில கருத்துக்களும்



மிக ஆழமாக அவதானித் துப் பார்ப்பவர்களுக்கு ஒன்று புரியும். எங்குமே எழுத்தாளன் ஒருவன் சிறந்த பேச்சாளனுக் கிருப்பதில்லை; சிறந்த பேச்சாளன் ஒருவன் பிரபல எழுத்தாளனுகி விடுவதுமில்லை.

நமது நாடு இதற்கு விதி விலக்கு.

நமது நாட்டில் தலைசிறந்த எழுத்தாளர்களெல்லாம் மிகச் சிறந்த பேச்சாளர்களாக விளங்குகின்றனர்.

இது நமக்குக் கிடைத்த பெறுமதியிக்க கொரவும்.

எனவே எழுத்தில் மாத்திரமல்ல, கருத்திலும் மக்களை நேரிலும் தெரித்து வைத்திருக்கின்ற இந்தப் படைப்பாளிகளை ஒரு சில சூலோகமெழுப்பிடிகள் திசைதிருப்பி ஏமாற்றிவிட முடியாது.

நமது நாடு சிறிய நாடு செய்திப் பரிவர்த்தனைகள் மிகத் துரிதமாகப் பறவக் கூடிய வாய்ப்பு வசதிகள் இதனால் அதிகரிக்கப்படுகின்றன. ஆகவே சமூத்தின் எந்த ஒரு முளையில் இருக்கின்ற ரசிகனுக்கும் தகவல்களின் கணம் காத்திரத்தை வைத்துத் தரமான வாசகன் எழுத்தாளை எட்டபோட்டு விடுகின்றன.

நாங்கள் நமது நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி அசட்டையாக இருந்துவிடவாம். ஆனால் இந்த நாட்டு எழுத்தாளர்கள் ஒவ்வொருவரையும் பற்றி — அவர்களது சொந்தப் பலீனங்கள் உட்பட — கணிசமானவாசகர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை நான் பல சந்தர்ப்பங்களில் அவர்களினது வாயினுலேயே சொல்லக் கேட்டுத் திகைப்படைந்திருக்கின்றேன்.

எனவே யதார் த்த நிலையைப் புறக்களித்து, வீர, சூர, சதி புத்திசாலித்தன வாதிகளாகக் கருவ் எழுப்பும் இந்தப் புதுச்சிவப்புக் கூட்டம் முடிவில் எந்த மக்களைச் சாட்சிக்கிழுக்கின்றார்களோ அந்த மக்களை விட்டே தனிமைப்பட்டுப் போவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

இவர்களை நான் மதிக்கின்றேன். ஆனால் நடைமுறைக் கொல்வாத சூலோகங்களை மிக ஆழந்த சிந்தனைக்குப் பின்னர் நான் முற்று முழுதாக நிராகரிக்கின்றேன்.

இன்னும் ஒரு சாரார்கள் — இவர்களிடம் எனக்கு அநுதாபம் ஏற்படுவதுண்டு. அடிக்கடி எரிச்சலும் வருவதுண்டு.

மல்லிகை அதுபவத்திலி  
ருந்தே இதை நான் கற்றுக்  
கொண்டேன்.

மல்லிகைக்கு இவர்கள்  
எழுதுவார்கள்.

இவர்கள் எழுதுவதெல்லாம்  
தரமானதுமல்ல. தரமானதை-  
அவர்கள் யாசாக இருந்தாலும்-  
நான் அதை அலட்சியம் செய்  
வதுமுல்லை.

மல்லிகையை ஆரம்ப காலத்  
திலிருந்து படித்து வருபவர்க  
ஞ்கு மல்லிகை இனம் எழுத்  
தானார்களுக்குக் கொடுத்து  
வரும் முக்கியத்துவம் விளங்கும்.

தொடர்ந்து தங்களது  
படைப்புக்கள், கருத்துக்கள்  
மல்லிகையில் இடம் பெறவில்லை  
என்றவுடன் இவர்களில் சிலரு  
டைய கருத்துக்கள் மல்லிகை  
யைப் பொறுத்தவரை திட்டாரென  
இருநாள் வெளிவரும்.

'மல்லிகை இப்பொழுது  
தரமில்லை!' இது ஒருவர். 'மல்  
லிகை இலக்கியப் பத்திரிகை  
யல்ல!' இது இன்னொருவர்.  
'மல்லிகை ஒரு கோஷ்டியின்  
சஞ்சிகை' இது வெளிருவர்.

இப்படியாக மல்லிகையைப்  
பற்றிய கருத்துக்களை மல்லிகையை  
வாயாராப் புகழ்ந்தவர்  
களே உள்ளும் பொழுது, உள்ளக்  
கேட்டதைக் கேட்டும் பொழுது,  
இவர்களது மனப்பான்மையை எண்ணி இவர்களுக்காக  
நான் பரிதாபப் படுகின்றேன்.

நமக்கு இடம் கிடைக்க  
வில்லையே என்ற ஒரேயொரு  
காரணத்திற்காக இப்படியாகப்  
பேசும் சில இலக்கிய நண்பர்களை  
நான் இனங்கள்டுவதை  
திருக்கின்றேன். இவை நேர  
மையான கருத்துக்கள்லை;

வெறும் காழ்ப்பு உணர்ச்சி  
என்பதும் எனக்குத் தெரியும்.

எனது கடந்த காலப் பொது  
வாழ்க்கையில் நான் எத்தனையோ  
கசப்பான அநுபவங்களைப்பெற்றுவிட்டேன். எனவே  
நான் இப்படியான சில்லறைக்  
குற்றச் சாட்டுக்களைச் சில்லறை  
தனமாகச் சொல்லி, தமிழில் தாமே  
மகிழ்பவர்களை எண்ணி என்னை நானேன் அலட்டிக்  
கொள்வதுமில்லை.

மல்லிகை ஓர் அடிப்படை  
நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்  
பட்டதே தவிர. ஆட்களை  
விளம்பரப் படுத்துவதற்காகத்  
தொடக்கப்பட்ட ஏடல்ல. எத்  
நன்யோ தடவைகளில் நான்  
எழுத வேண்டும் என ஒதுக்கி  
வைத்திருந்த பக்கங்களைப்பொது  
நோக்கிக் கருதி நானே விட்டுக்  
கொடுத்திருக்கின்றேன். ஆகவே  
யார் எழுதுகின்றார்கள் - யார்  
எழுதவில்லை என்பதல்ல இங்கே  
பிரச்சினை.

நமது கருத்து - நாம் நம்  
பும் நோக்கம் - நமது நெடும்  
பயணத்திற்கு ஒரு மைல் கல் -  
வெற்றி கொள்ளப்பட்டுள்ளதா  
எனக் கூட்டு மொத்தமாகக்  
கணிப்பீடு செய்து, மல்லிகை  
யின் இலக்கியத் தாக்கத்தை  
நாம் எடை போட வேண்டுமே  
தனிர். இவரும் அவரும் எழுது  
கிறார்கள்; எனது படைப்பு  
இடம் பெறவில்லையே என அங்கையத்துக்  
கருத்துச் சொல்பவர்களின் இலக்கிய நேரமை  
மையே நான் சந்தேகப்படுகின்றேன்.

வெளிரு சாரார் இருக்கிறார்கள். இவர்கள் நமது அரசியல்  
கருத்துக்கு நேர ஏதிரான வர்கள். அரசியலில் நாம் எதிரான  
அணியைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலோ என-

ஞமோ நாம் இலக்கியத்துறை யில் சொல்லும் அல்லது கடைப் பிடிக்கும் நல்லவைகளை மறுத தலிப்பதே இவர்களின் நோக்கமாகவுள்ளது. ஆரோக்கியமான இலக்ஜிய வளர்ச்சிக்கு இந்தக் கண்முதித்தனமான அரசியல் காழ்ப்புடனர்ச்சி அவசியம்தான என்பதை இவர்கள் மோசிப்ப தில்லையோ என அடிக்கடி நான் தினைத்துப் பார்ப்பதுண்டு,

சுதந்திரவில்தான் நாங்கள் ஆரம்பகாலத்தில் எழுத்தாளராக அறிமுகப் படுத்தப்பட்ட டோம். நயது எழுத்தாற்றலை ஊக்குவித்து, தளம் அமைத்துத் தந்தடை ஆரம்ப காலத்தில் சுதந்திரன்தான். இதைச் சொல் ஆம்போது நாம் அரசியல் கூச் சம்மைவதில்லை. இதே சுதந்திரன் இற்றைவரைக்கும் என்னை 52 தட்டைகளுக்கு மேல் தாக்கி எழுதியிருக்கின்றது. அதுவல்ல இங்கு பிரச்சினை.

எந்தவித அரசியல் தாக்க உணர்வுமற்ற பொது இலக்கிய ரசிகர்களிடம் கேட்டால் ஒன்றை மனமார ஒப்புக் கொள்ளுகின்றனர்.

அதாவது இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள்தான் - மார்க்ஸின், வெளினிலைத்தை நம்பிச் செயல்படும் படைப்பாளிகள்தான் - இந்த நாட்டில் சுகலரும் ஒப்புக் கொள்ளுத்தக்க எழுத்தாளர்களாக, வீமர்சகர்களாக விளங்குகின்றனரே; இது ஏன்?

எந்தவிதமான வெறுப்பு உணர்ச்சிகளுக்கும் தமது மனதில் இடம் கொட்டாமல் இந்த மதார்த்த உண்மையை நமது எதிராளி நன்பர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கவிஞர்களா, சிறுக்கை எழுத்தாளர்களா, நாவலாசிரியர்களா, அல்லது பிரபுவ விமர்சகர்களா யாரை எடுத்துக் கொண்டாலும் இவர்களில் மிகப் பெரும்பாலோர் கேள்வதைப் போல, இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக, அல்லது அதில் அபார நம்பிக்கை உள்ளவர்களாகத் திகழுகின்றனரே இது ஏதோ தற்செயலானதா?

இந்த முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் துரோகிகள், ஐந்தாம்படைகள், காட்டிக் கொடுப்பவர்கள், சஜுகைகளுக்காக ஜார்ஜா போடுபவர்கள் என்றெல்லாம் சுதந்திரன் வட்டாரம் குற்றஞ்சு சுமத்தி வருகின்ற போதிலும் இங்கும் கடல் கடந்தும் இவர்களினது ஆற்றலை மதித்துக் கொள்ளவித்துப் பாராட்டுகின்றனரே தமிழ்மக்கள், அந்தத் தமிழர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லையா?

தங்களது அரசியல் இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தமிழ் ..... தமிழ் ..... எனக்கூப்பாடு போட்டது மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்து மக்களைத் திரட்டி 1961-ல் சுதந்திரக்கிரயமும் தமிழின் பேரால் செய்யப்பட்டதே அதன் இலக்கிய அறுவடைதான் என்ன?

அங்கிருந்து படைப்பாளிகளாகப் புகழ் பெற்ற புதுமை வோலனும் நாவேந்தனும் இன்று முற்போக்கு அணிக்குவந்து விட்டனரே இதற்கென்ன தகுந்த காரணத்தைச் சொல்லக்கூடும்?

திட்டலாம். இது எடுப்பாது!

ஆக்கழுர்வுமான ஓர் இயக்கியப் பிரம்பரையைக் கட்டி

வளர்ப்பதற்கு ஒரு கட்சிக்குத் தான் விழேசு உரிமை என்ற மலட்டுவாதம் என்னுடையதல்ல அல்லது அது எங்களுடைய தனிப் பெரும் சொந்தம் என்று உரிமை பாராட்டிக் கொள்ள வும் நான் தயாராக இல்லை.

தமிழ் மக்களின் ஏகப் பிரதித்திகள் நாமேதான் என இவர்கள் சவால் விடுகின்றனர். மற்றவர்களை விட, தமிழ் மக்களினது அரசியல், பொருளாதார, கலை, கலாசாரப் பிரதித்தித்து வம் எமக்குத்தான் தனி பெரும் சொந்தம் என இவர்கள் மேடைக்கு மேடை வாதாடத் தவறுவதில்லை.

அன்று தொடக்கம் பாரானுமன்றத்தில் தமிழர்களின் பெறும் பான்மைப் பிரதித்திகளாக இவர்களே வீற்றிருக்கின்றனர். இது மறுக்க முடியாத உண்மை.

இந்த யதார்த்தத்தை நான் அலட்சியம் செய்யல்லை.

அரசியலில் தாங்கள்தான் மக்களின் பிரதித்திகள் எனப் பெறுமை பேசும் இவர்களால் கலை இலக்கியத்துறையில் தாங்களே தான் உண்மையான பிரதித்திகள் எனச் சொல்லமுடியுமா?

இங்கேதான் அவர்கள் செய்யும் அடிப்படைத் தவறு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.

சம்பந்தப்பட்ட இயக்கநன்பர்களிடம் ஏதோ ஒரு குறைபாடு - இந்த மன்னை நேசிக்க முடியாத பலவினம் - இருப்பதாகவே என் பார்வைக்குத் தென்படுகின்றது.

எங்கெங்கெல்லாமோ வாழுபவர்களுக்காக அவர்களினது குப்பை, செத்தைகளையெல்லாம் தமிழின் பேரால் இங்கு இரக்குமதி செய்ய வேண்டுமெனக்கூக்குறல் போடும் இவர்கள்,

இங்கு எழுத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தங்களது கலை ஞர்களை யீடு புறத்திக்கிடம் பண்ணி நடக்கிறார்களே இந்த மனப்பான்மைதான் இவர்களிடமிருந்த கல்லூர்கள் கழன்றுவரக் காரணமோ என்று நான் நினைப்பதுண்டு.

நேற்றுவரை நேர் எதிர்த்துக்குவங்களாக விளங்கி வந்ததிக் கெள்ளன - மாசேதுங் - பிரஸ் நோவ் - சாதிக் - இந்திரா - பூட்டோ - முஜிபுர் போன்றேர் சர்வதேச நிலை கருதி ஒவ்வொரு வரும் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசலாம் என்றால், இந்த நாட்டில் உள்ள நாமும் நமக்குள்ளும் - சிங்கள், முஸ்லிம் சரோதர் எழுத்தாளர்களுடனும் கலந்து பேசி பொது நோக்கை முன் வைத்து ஒரு நவ இலங்கையைச் சிருஷ்டிக்கக் கருத்துப் பரிவர்த்தனை செய்ய முடியாதா என்ன?

கருத்துப் பரிவர்தனை இருக்கட்டும். பரஸ்பரம் திட்டாமல் ஒருவர் கருத்தை ஒருவர் பொறுமையாகக் கேட்டு மதிக்கப் பழகுவதைக் கூட வோதமிழ் உணர்வு தடை செய்து விட்டது?

தொடர்ந்து வந்துள்ள எனது கட்டுரைக் கருத்துக்களே முடிந்த முடிவுல்ல. இதற்கு எதிரான கருத்துள்ளவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். எனவே அவர்களினது கருத்தை முழுமையாக நான் தெரிந்து கொண்டால்தான் என்னை நானே பூரணப்படுத்த முடியும். எனவே இத்துடன் இக் கட்டுரைத் தொடரை முடித்துக் கொள்ளுகின்றேன்.

(முற்றும்)

யாழ்ப்பாண நகரில் —

தெலிலை

\* \* \*

உணவுத் தட்டுப்பாடு நெருக்கடி

சற்பட்ட காலத்திலும்

நரமான, சுத்தமான,

சுகாதார முறைக்கு அமைய

தயாரான

சிற்றுண்டி வகைகளுக்குப்

பேர் பெற்ற ஸ்தாபனம்.

உணவு வகைகளுக்குப்

பட்டினத்தில் சிறந்த போசன்காலை

இதுவே

\* 25-1 R.Y

\* 02-1

\* 00-3

00-2

00-3

00-4

## திறீகொயின்ஸ் ஹெட்டல்

35. கல்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

சமுத்து எழுத்தாளர்களின் தரமிக்க படைப்புக்கள்,  
இலங்கையின் பிரபலமான இலக்கிய சஞ்சிகைகள்  
இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

சோவியத் சோஷலிச இலக்கிய, விஞ்ஞான, அரசியல்  
நால்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

சமுத்து எழுதாளர்களும் கல்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.

அவைகளுக்கும் மற்றும் தொடர்புகொள்ளவும்  
மாணவர்களும்.

## பூபாலசிங்கம் புத்தகசாலை

4, பஸ் நிலைய வீதி, யாழ்ப்பாணம்.

JULY 1974

# Popular Science Books

## From U.S.S.R.

NOW AVAILABLE

R s. cts.

|                                            |      |
|--------------------------------------------|------|
| Physic and Music                           | 4-50 |
| The Clock of Living Nature                 | 3-00 |
| Outer Space and Man                        | 3-01 |
| Space and Time Perception by the Cosmonaut | 3-00 |
| The Moon and Man                           | 3-00 |
| In the Search for Beauty                   | 3-00 |
| The Quiet Sun                              | 3-00 |
| The Atom from A to Z                       | 4-00 |
| Wonders of the Night Sky                   | 4-50 |
| The Nine Colours of the Rainbow            | 5-50 |
| The Mystery of the Earth's Mantle          | 3-00 |
| This Chaney Chaney Chaney World            | 3-50 |
| Man Versus Climate                         | 3-00 |
| Matter and Man                             | 3-75 |
| Cybernetics Within us                      | 4-00 |

## PEOPLE'S PUBLISHING HOUSE,

124, Kumaran Ratnam Road,

COLOMBO - 2.

Telephone : 36111

124, A මාත්‍රිකාස්ථල සේවී, පාථ්‍යපාසන් උග්‍රවීම් සංස්ථාපකු, ආච්‍රිතකාල වෙළෙඳු පොදුකුමාල තේවම්බී ත්‍රිවර ආච්‍රිතකාල මධ්‍යමය සාක්ෂිකාලුන් පාථ්‍යපාසන් යුතුවන්ට ඇත්තෙක් නිවැරදිවාසි, ආට්‍යත පාථ්‍යපාසන් සහ ඕනෑම කුමා පාථ්‍ය සාක්ෂිකාලුන් ඇත්තෙක් නිවැරදිවාසි ඇත්තෙක් පිළිගෙන තුළ.